

# 1

## பொதுநோக்கு





லங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சி முக்கியமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் கசிவுத் தாக்கத்தினை உள்ளடக்கிய உள்ளாட்டுப் பக்கத்திலிருந்து எழுந்த சவால்களுக்கு மத்தியில் ஆண்டின் முதலைப் பகுதியில் மெதுவடைந்திருந்தது. இதன்படி, உண்மை நியதிகளில் பொருளாதாரம் 2018இன் தொடர்பான காலப்பகுதியின் 3.9 சதவீதத்துடன் ஒப்பிடுமிடத்து 2019இன் முதலைப் பகுதியில் 2.6 சதவீதமான மெதுவான வேகத்தில் வளர்ச்சியடைந்திருந்தது. மந்தமான பொருளாதார வளர்ச்சியுடன் இசைந்து செல்லும் வகையில் தொழிலின்மை வீதமும் 2019இன் முதலைப்பகுதியில் அதிகரித்திருந்தது. நிரம்பல்பக்க அபிவிருத்திகளின் காரணமாக இடைக்கிடையிலான தளம்பல்களுடன் முதன்மைப் பணவீக்கம் ஆண்டுகாலப்பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட வீச்சினுள் தொடர்ந்துமிருந்தது. வீட்டு வாடகையின் ஒரே நேரத்திலான திருத்தத்தின் முக்கிய காரணத்தினால் மையப் பணவீக்கம் 2019 சனவரியில் உயர்வடைந்திருந்ததுடன் இத்திருத்தத்தின் தாக்கம் 2020 சனவரியில் இல்லாதொழியுள்ள எதிர்பார்க்கப்படுகின்றது. மேம்படுத்தப்பட்ட நாணயக்கொள்கை கட்டமைப்பின் கீழ் பணவீக்கத்தை நடு ஓற்றை இலக்க மட்டங்களில் உறுதிப்படுத்துவதனை இலக்காகக் கொண்டு ஒரு முன்னோக்கிய அடிப்படையில் மத்திய வங்கி தொடர்ந்தும் நாணயக்கொள்கையை நடாத்தியிருந்த அதேவேளை முழுமையான நெகிழிச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடலுடன் நிலைமாறுவதனை நோக்கி விரைவாக முன்னேறிவுருகின்றது. நன்கு உறுதி நிலைப்படுத்தப்பட்ட பணவீக்கம் மற்றும் பணவீக்க எதிர்பார்க்கைகளின் பின்னணியில் மந்தமான பொருளாதார வளர்ச்சி, நாணய மற்றும் கொடுகடன் விரிவாக்கத்தின் தொடர்ச்சியான மெதுவடைதல் மற்றும் உலகளாவிய நாணயக்கொள்கைத் தளர்த்தலைக் கருத்திற்கொண்டு மத்திய வங்கி 2019இல் தளர்த்தப்பட்ட தொரு நாணயக்கொள்கை நிலைப்பாட்டினைப் பின்பற்றியிருந்தது. எனினும் நாணயக்கொள்கை மீதான முன்னோக்கிய வழிகாட்டல் அடுத்துவரவுள்ள சம்பள அதிகரிப்பினால் நடுநிலைப்படுத்தப்படல் வேண்டும். நாணய தளர்த்தலுக்கு மாறாக சந்தை வட்டிவீதங்கள் பெராவூ மற்றும் உண்மை நியதிகளில் தொடர்ந்தும் உயர்வாகவிருந்து நாணயக்கொள்கைப் பரிமாற்றுத்தினை விரைவுபடுத்துவதற்காக 2019 ஏப்ரிலில் நிதியியல் நிறுவனங்களின் வைப்பு வட்டிவீதங்கள் மீது மத்திய வங்கி உச்ச எல்லையினை விதிப்பதற்கு வழிகோலியது. வைப்பு வட்டிவீதங்களும் நிதியியல் செலவும் வீழ்ச்சியடைந்திருந்ததுடன் பொருளாதார செயற்பாட்டிற்கு ஆக்டவரிப்பதற்காக செத்தெம்பரில் உரிமைபெற்ற வங்கிகளின் வைப்பு வட்டி வீதங்கள் மீதான உச்ச எல்லைகளை நீக்கியிருந்ததுடன் கடன்வழங்கல் வீதங்கள் மீது உச்ச எல்லையை மத்திய வங்கி விதித்திருந்தது. இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து சுற்றுலாத்துறையின் பின்னடைவிற்கு மத்தியிலும் வெளிநாட்டுத்துறை தொடர்ந்தும் தாக்குபிடிக்கும் தன்மையுடன் இருந்தது. தாம்தா இறக்குமதி செலவினம் மற்றும் அதிகரித்த ஏற்றுமதி வருவாய்களுடன் வர்த்தகப் பற்றாக்குறை 2018இன் தொடர்பான காலப்பகுதியுள் ஒப்பிடுமிடத்து 2019இன் முதல் எட்டு மாதங்களில் கணிசமானவை சுருக்கமடைந்தது. இரண்டாம் காலாண்டில் சுற்றுலா வருவாய்கள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்களின் குறிப்பிடத்தக்க மெதுவடைவு ஆண்டின் முதலைப்பகுதியில் நடைமுறைக்கணக்கின் மிதமானதொரு பற்றாக்குறைக்கு காரணமாகவிருந்த போதிலும் வர்த்தகப்பற்றாக்குறையின் சுருக்கம் மற்றும் பணிகள் கணக்கின் மீதான ஆரோக்கியமான உட்பாக்கல்கள் ஆண்டின் முதற்காலாண்டில் நடைமுறைக் கணக்கில் மிகையொன்றை பதிவுசெய்வதற்கு துணைப்பிற்கும். இதேவேளை, குறிப்பாக நாட்டிற்கான பண்ணாட்டு முறிகளின் வழங்கலுடன் நிதியியல் கணக்கு முன்னேற்றுமைடைந்திருந்தது. இத்தகைய அபிவிருத்திகளுடன் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2018இன் இறுதியில் ஜ.அ.டொலர் 6.9 பில்லியனிலிருந்து 2019 செத்தெம்பர் இறுதியில் ஜ.அ.டொலர் 7.6 பில்லியனுக்கு அதிகரித்ததுடன் ஆண்டின் இதுவரை காலத்தில் இலங்கை ரூபா ஜ.அ.டொலஸுக்கெத்திராக உயர்வடைந்துள்ளது. இறைப்பக்கத்தில் இறைப்பக்கத்தில் இறைப்பக்கத்திலை நோக்கிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மாறாக முக்கிய இறைக்குறிகளினால் பிரதிபலிக்கப்பட்டவாறு 2019இன் முதல் ஏழு மாத காலப்பகுதியில் வரவுசெலவுத்திட்ட தொழிற்பாடுகள் பலவீனமடைந்திருந்தன. தனியார் உந்து ஊர்திகளின் இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதற்கான கொள்கை வழிமுறைகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து மந்தமான பொருளாதாரச் செயற்பாடு மற்றும் 2019இன் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட குறித்த அரசிறை முன்மொழிவகை அமுலபடுத்துவதிலைன் தாமதம் போன்றவற்றின் தாக்கத்தினைப் பிரதிபலித்து அரசிறை வீழ்ச்சியடைந்தது. இருப்பினும், புதிய உண்ணாட்டரசிறைத் சட்டத்தின் அமுலாக்கத்தினால் வருமான வரிச சேகரிப்பு மேம்பாடுடைந்தது. குறைந்த அரசிறை மற்றும் அதிகரித்த செலவினத்துடன் வரவுசெலவுத் திட்டத்தின் ஒட்டுமொத்தப் பற்றாக்குறை 2018இன் அதே காலப்பகுதியின் 3.2 சதவீதத்திலிருந்து 2019இன் முதல் ஏழு மாத காலப்பகுதியில் மதிப்பிடப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 4.4 சதவீதமாகத் தேய்வடைந்த வேளையில் அரசாங்கத்தின் குறைச் சேமிப்பினைக் குறித்துக்காட்டி நடைமுறைக்கணக்குப் பற்றாக்குறை விரிவடைந்தது. அரசிறைக்கும் வட்டியல்லா செலவினத்திற்குமிடையான வேறுபாடான ஆரம்ப நிலுவை 2017 மற்றும் 2018இல் பதிவுசெய்யப்பட்ட மிகையினைப் புகக்கீடு செய்து 2019இன் முதல் ஏழு மாதங்களில் பற்றாக்குறையொன்றிற்குத் திரும்பியது. இதேவேளை, நிதியியல் துறை தொடர்ந்தும் உறுதியாகவிருந்த அதேவேளையில் ஒரு சில இடர்பாட்டு நிதிக்கம்பளிகளிலுள்ள பிரச்சனைகளை தீர்க்கமாக தீர்ப்பதற்கான வழிமுறைகள் எடுக்கப்பட்டிருந்தன. பண்ணாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட அரசாங்கத்தின் கட்டமைப்பு சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டம் தொடர்ந்ததுடன் ஆணாவது மீளாய்வு வெற்றிகரமாக முடிவடைந்ததும் 2019 நவெம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இவ்வசதியின் கீழான ஏழாவது தொகுதி கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. குறுங்கால மற்றும் நடுத்தர காலம் ஆகிய இரண்டிலும் பொருளாதாரத்தின் தோற்பாடு தேர்தல் காலத்திலும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் பேணப்படும் கொள்கை ஒழுக்காற்றின் படிநிலையினால் கணிசமானவை தீர்மானிக்கப்படும்.

1

வரைபடம் 1.1

## இலங்கைப் பொருளாதாரத்தின் நிழந்படம்






## துறைசார் அபிவிருத்திகள்

### உண்மைத்துறையும் பணவீக்கமும்

- இலங்கைப் பொருளாதாரம், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் தினைக்களத்தின் தற்காலிக மதிப்பீடுகளின்படி 2018இன் தொடர்பான காலப்பகுதியின் 3.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2019இன் முதலரைப்பகுதியில் 2.6 சதவீதமான மட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சியைக்கொண்டிருந்தது. என்னைய் பசையுள்ள பழவர்க்கங்கள் (தெங்கு, செவ்விளார் மற்றும் என்னைய் தாவர உற்பத்தி), அரிசி மற்றும் விலங்கு உற்பத்தி போன்ற உபதுறைகளின் உற்பத்தியின் அதிகரிப்பால் ஆதரவளிக்கப்பட்டு வேளாண்மை, காடாக்கல் மற்றும் மீன்பிடிச் செயற்பாடுகள் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியின் 5.3 சதவீத வளர்ச்சியை ஒப்பிடுகையில் 2019இன் முதலரைப் பகுதியில் 3.2 சதவீத மிதமான வளர்ச்சியைக்கொண்டிருந்தது. 3.2 சதவீத மிதமான வளர்ச்சியைக்கொண்டிருந்தது. இதேவேளை, கடந்த ஆண்டிலிருந்து பதிவுசெய்யப்பட்ட கைத்தொழில் செயற்பாடுகளின் மட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சியானது தொடர்ந்திருந்ததுடன் 2018இன் தொடர்பான காலப்பகுதியின் 2.2 சதவீத வளர்ச்சியை ஒப்பிடுகையில் 2019இன் முதலரைப்பகுதியில் 2.3 சதவீத வளர்ச்சியைக்கொண்டிருந்தது. கைத்தொழில் செயற்பாடுகளின் வளர்ச்சியானது பிரதானமாக கட்டவாக்கம் மற்றும் சூங்கமகழ்தல் மற்றும் கல்லுடைத்தல் ஆகிய உபதுறைகளின் வளர்ச்சி மூலமாக பிரதானமாக உந்தப்பட்டுள்ளது. மேலும், பணிகள் செயற்பாடுகள் முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியின் 5.1 சதவீத வளர்ச்சியை ஒப்பிடுகையில் 2019இன் முதலரைப்பகுதியில்

#### வரைபடம் 1.2

காலாண்டிற்கான உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி (ஆண்டிற்கு ஆண்டு)




2.8 சதவீத வளர்ச்சியை மெதுவடைவை காட்டியிருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சுற்றுலா தொடர்பான பணி நடவடிக்கைகளை குறிப்பாக தங்குமிடம், உணவு மற்றும் குடிபான பணி நடவடிக்கைகள், பண்டகசாலை நடவடிக்கைகள் உள்ளடங்கள் பொருட்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து மற்றும் மொத்த விழப்பனை மற்றும் சில்லறை விழப்பனை நடவடிக்கைகளை 2019இன் ஜின்டாம் காலாண்டிப்பகுதியில் வெகுவாகப் பாதிப்படையச் செய்திருந்ததுடன் ஆண்டின் காலாண்டு மற்றும் முதலரைக் காலப்பகுதியில் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் வளர்ச்சிச் செயலாற்றத்தை கீழ்க்கொக்கி நகர்த்தியிருந்தது.

- தொழிலின்மை வீதம் 2018இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 4.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2019இன் முதலரைப்பகுதியில் 4.8 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான தொழிலின்மை வீதம் 2019இன் முதலரைப்பகுதியில் முறையே 3.4 சதவீதம் மற்றும் 7.2 சதவீதமாகக் காணப்பட்டது. 20-29 வயது வீச்சிலுள்ள இளைஞர்கள் மத்தியிலான தொழிலின்மை வீதம் உயர்ந்த மட்டமான 14.8 சதவீதத்தில் தொடர்ந்தும் காணப்பட்டது. மேலும், க.பொ.த உயர்தரம் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகைமையுடைய பெண்கள் மத்தியில் தொழிலின்மை வீதம் தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்பட்டதுடன் ஆய்வுக்குரிய காலப்பகுதியில் 12.3 சதவீதமாக பதிவுசெய்யப்பட்டிருந்தது. அதேவேளை, தொழிற்படை பங்கேற்பு வீதம் முன்னைய ஆண்டின் அதே காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 51.5 சதவீதத்திலிருந்து 2019இன் முதலரைப் பகுதியில் 52.6 சதவீதத்திற்கு சிறிதளவில் அதிகரித்திருந்தது. ஆண்கள் மற்றும் பெண்களின் தொழிற்படை பங்கேற்பு வீதமானது முறையே 73.4 சதவீதம் மற்றும் 34.8 சதவீதமாகக் காணப்பட்டது. 2019இன் முதலரைப் பகுதியில் மொத்த தொழிலிலுள்ளோர் குடித்தொகையில் 28.3 சதவீதத்தினர் கைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அதேவேளையில் மற்றைய 47.3 சதவீதத்தினர் பணிகள் துறையில் காணப்பட்டனர். வேளாண்மைத் துறையில் ஈடுபட்ட தொழிற்படையானது முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியின் 25.5 சதவீதத்திலிருந்து இவ்வருடத்தின் முதலரைப்பகுதியில் 24.5 சதவீதத்திற்கு குறைவடைந்தனது.
- 2019இன் முதல் ஒன்பது மாதகாலப்பகுதியில் நிரம்பல் பக்கத்தின் சாதகமான அபிவிருத்திகள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட கேள்வி நிலைமைகள் என்பற்றுதல் இசைந்து செல்லும் விதத்தில் பணவீக்கம் விரும்பத்தக்க வீச்சிலுள் பெருமளவில் காணப்பட்டிருந்தது. ஆனாலும் வீட்டு வாடகைகளின் ஒரே தடவையிலான சீராக்கமொன்றின் காரணமாக 2019 சனவரி முதல் மையப்பணவீக்கம் உயர்வொன்றைக் காட்டியிருந்தது. குத்திரத்தின் அடிப்படையிலான உள்நாட்டுப் பெற்றோலிய விலைகள், வீட்டு வாடகைகளின் அதிகரிப்பு, வரித்திருத்தம்


## வரைபடம் 1.3

**முதன்மை மற்றும் மையப் பணவீக்கத்தின் அசைவுகள்  
(ஆண்டிற்கு ஆண்டு)**



## வரைபடம் 1.4

**வர்த்தக நிலுவை மற்றும் நடைமுறைக் கணக்கு நிலுவை**



2018இன் இறுதியில் ரூபாவின் கடுமையான தேய்மானத்தின் காலம் கடந்த தாக்கம் என்பவை உள்ளடங்கலாக நிருவகிக்கப்பட்ட விலைகளின் மேல்நோக்கிய திருத்தங்கள் மூலம் மையப் பணவீக்கமானது உந்தப்பட்டு 2019 மே வரையில் குறிப்பிடத்தக்களிலிருந்து உயர்வடைந்து காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதன்மைப் பணவீக்கம் 2019இன் செத்தெம்பர் மாதமளவில் உணவு விலைகளின் அதிகரிப்பால் உந்தப்பட்டு உயர்வடைவதற்கு முன்னர், குறைவடைந்த உணவு விலைகள் காரணமாக குறைந்த மட்டங்களிலிருந்து வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, 2019 செத்தெம்பரில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (கொ.நு.வி.ச. 2013=100) மற்றும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (தே.நு.வி.ச. 2013=100) என்பவற்றின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றுத்தினால் அளவிடப்படுகின்ற முதன்மைப் பணவீக்கம் 5.0 சதவீதத்திற்கு விரைவுடைத்தப்பட்டது. அதேவேளை, வீட்டு வாடகைகளில் ஏற்பட்ட ஒரே தடவையிலான சீராக்கத்தின் காரணமாக மையப் பண வீக்கமானது சிறிதளவான அதிகரிப்பொன்றை 2019 சனவரியில் அனுபவித்திருப்பதுடன் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் நடு ஒங்கை இலக்க மட்டத்திலேயே பெருமளவில் காணப்பட்டது. அதன்படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் ஆகிய இரண்டின் அடிப்படையிலான ஆண்டுக்காண்டு மையப் பணவீக்கமானது 2019 செத்தெம்பரில் 5.6 சதவீதமாகக் காணப்பட்டது. இத்தகைய ஒரே தடவையிலான சீராக்கங்களின் விளைவுகள் 2019இலும் தொடருமெனவும் 2020இன் சனவரியில் எதிரீடு செய்யப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 2019இன் எஞ்சிய காலப்பகுதியில் உணவு விலைத் தளம்பல்களின் தாக்கத்தால் பணவீக்கமானது விரும்பத்தக்க வீச்சான 4-6

சதவீதத்தின் மேல் எல்லையில் தொடர்ந்து காணப்படக்கூடும். பணவீக்கமானது நடுத்தரக் காலத்தில் உரிய நேரத்திலான நாணயக்கொள்கை வழிமுறைகள் மற்றும் நன்கு உறுதிநிலைப்படுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்க்கக்கூடினால் ஆதரவளிக்கப்பட்டு விரும்பத்தக்க வீச்சினுள் பேணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.


## வெளிநாட்டுத் துறை

- இலங்கையின் வெளிநாட்டுத் துறை 2018 இரண்டாம் அரையாண்டின் ஒரு கணிசமான தளம்பலிலிருந்து மீட்சியற்று 2019இல் உறுதியடைந்தது. வர்த்தகப்பற்றாக்குறையின் கணிசமான சுருக்கத்துடனும் பணிகள் கணக்கின் ஆரோக்கியமான பாய்ச்சல்களுடனும் வெளிநாட்டுத்துறையின் நடைமுறைக்கணக்கு 2019இன் முதலாம் காலாண்டில் ஒரு மிகையினைப் பதிவுசெய்தது. எனினும், சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்களில் ஒரு கணிசமான வீழ்ச்சிக்கு வழிவகுத்த உயிர்த்த நூயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் நடைமுறைக் கணக்கு 2019இன் இரண்டாம் காலாண்டில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக வர்த்தகப் பற்றாக்குறையின் தொடர்ச்சியான சுருக்கமடைதலுக்கு மாற்றுக் 2019இன் இரண்டாம் காலாண்டில் நடைமுறைக்கணக்கு ஒரு பற்றாக்குறையைப் பதிவுசெய்துள்ளது. இத்தகைய அபிவிருத்திகள் நடைமுறைக்கணக்கு 2018இன் முதலரையாண்டின் ஐ.அ.டொலர் 1,609 மில்லியன் பற்றாக்குறையைன் ஒப்பிடுமிடத்து 2019இன் முதலரையாண்டில் ஐ.அ.டொலர் 225 மில்லியன் கொண்டதொரு சிறிதளவான பற்றாக்குறையைப் பதிவுசெய்வதற்கு வழிவகுத்தன.

- 2019இன் முதல் எட்டு மாதங்களில் வர்த்தகப் பற்றாக்குறை குறிப்பிட்டத்தக்களை சுருக்கமடைந்தது. இது இறக்குமதி செலவிலான கணிசமான சுருக்கத்தினாலும் ஏற்றுமதி வருவாய்களின் மிதமான மேம்பாட்டினாலும் வழிநடாத்தப்பட்டது. ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் ஏற்றுமதி வருவாய்கள் ஐ.அ.டொலர் 8,031 மில்லியனுக்கு 2.4 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்த வேளையில் இறக்குமதிச் செலவினம் ஐ.அ.டொலர் 12,886 மில்லியனாக 14.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. ஜூரோப்பிய ஒன்றியத்தின் பொதுவாக்கப்பட்ட முன்னுரிமைகளின் தட்டம் + வசதி மீளக் கிடைக்கப்பெற்றமை, மேம்பட்ட நிறுவனத்திலான ஆதரவுடன்கூடிய சாதகமான வெளிநாட்டு வர்த்தகக் கொள்கைகள் அதேபோன்று ஜக்கிய அமெரிக்கா-சீனா வர்த்தகப் பதட்டங்களிலிருந்து எழுகின்ற சில வர்த்தக நிசைமாற்றங்கள் கரிசனைக்குரிய காலப்பகுதியில் ஏற்றுமதி வருவாய்களை அதிகரிப்பதற்கு துணைபுரிந்தன. ஏற்றுமதிகளின் வளர்ச்சி முக்கியமாக கைத்தொழில் ஏற்றுமதிகளிலிருந்து தோன்றிய வேளையில் வேளாண்மை மற்றும் கனிமப்பொருட்களின் ஏற்றுமதிகள் இக்காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்தது. இதேவேளையில், தங்கம், தனியாள் உந்து ஊர்திகள் மற்றும் குறிப்பிட்ட அத்தியாவசியமற்ற பண்டங்களின் வகைகளின் இறக்குமதிகளை ஊக்கமிழக்கச் செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கை வழிமுறைகள் 2019இன் முதல் எட்டு மாதகாலப்பகுதியில் இறக்குமதிச் செலவினத்தின் மெதுவடைதலுக்கு வழிவகுத்திருந்தன. இதன் விளைவாக, வர்த்தகப் பற்றாக்குறை 2018இன் தொடர்பான காலப்பகுதியின் ஐ.அ.டொலர் 7,240 மில்லியனுடன் ஒப்பிடுமிடத்து 2019இன் முதல் எட்டு மாதங்களில் ஐ.அ.டொலர் 2,386 மில்லியனினால் ஐ.அ.டொலர் 4,854 மில்லியனுக்கு சுருக்கடைந்தது.
- உயிர்த்த நூயிறு தாக்குதல்களினால் சுற்றுலாவுடன் தொடர்புட்ட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதுடன் 2019இன் முதலரைப் பகுதியில் நடைமுறைக்கணக்கிற்கான ஏனைய உட்பாய்ச்சல்கள் தொடர்ந்தும் மந்தமாகவிருந்தன. ஏப்பிற்கு பிற்பகுதியிலிருந்து சுற்றுலா வருவாய்களின் மெதுவடைதலுடன் பணிகள் கணக்கின் மிகை ஒரு கணிசமான பின்னடைவினைப் பதிவுசெய்தது. போக்குவரத்துப் பணிகள் துறையும் இரண்டாம் காலாண்டில் பாதிக்கப்பட்ட வேளையில் கணனிகள் பணிகள் ஆண்டின் முதலரைப் பகுதியில் ஒரு குறிப்பிட்டத்தக் களீர்ச்சியை தொடர்ந்தும் பதிவு செய்தது. பங்கிலாபங்களை தாய்நாட்டிற்கு திருப்பியனுப்பியமையின் காரணமான வெளிப்பாய்ச்சல்கள், நேரடி முதலீட்டு தொழில் முயற்சிகளின் மீள் முதலீடு செய்யப்பட்ட வருவாய்களினால் முதலாந்தர வருமானக் கணக்கின் பற்றாக்குறை விரிவடைந்தது. தொழிலாளர் பணவுப்பல்களும் தொடர்ந்தும் ஆண்டின் முதலரைப் பகுதியில் மந்தமாகவிருந்தன. இதன்படி, நடைமுறைக் கணக்குப்பற்றாக்குறை கடந்த ஆண்டின்

- முதலரைப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 1,609 மில்லியன் பற்றாக்குறையுடன் ஒப்பிடுமிடத்து 2019இன் முதலரைப்பகுதியின் ஐ.அ.டொலர் 225 மில்லியனாகவிருந்தது.
- தொடர்ச்சியான வெளிநாட்டு செலாவணி உட்பாய்ச்சல்களுடன் 2019 முதலரைப் பகுதியில் நிதியியல் கணக்கு வலுவடைந்தது. 2019 மாசுக் மற்றும் யூனில் நாட்டிற்கான பண்ணாட்டு முறிகளின் வழங்கலான ஐ.அ.டொலர் 4.4 பில்லியன் நிதியியல் கணக்கிற்கு முக்கிய உட்பாய்ச்சலாகக் காணப்பட்ட வேளையில் 2019இன் முதலரைப்பகுதியில் முதிர்ச்சியடைந்த ஐ.அ.டொலர் 1.5 பில்லியன் கொண்ட நாட்டிற்கான பண்ணாட்டு முறிகள் மீளசெலுத்தப்பட்டன. எனினும், 2019இன் முதலரைப்பகுதிக்கு நிதியியல் கணக்கிற்கான ஏனைய முக்கிய உட்பாய்ச்சல்கள் தொடர்ந்தும் மந்தமாகவிருந்தன. வெளிநாட்டு கடன்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டு நேரடி முதலீடு அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நீண்டகால குத்தகையிலிருந்தான பெறுகைகளையும் உள்ளடக்கிய 2018இன் முதலரைப்பகுதியின் ஐ.அ.டொலர் 1.4 பில்லியனுடன் ஒப்பிடுமிடத்து 2019இன் முதலரைப்பகுதியில் ஐ.அ.டொலர் 501 மில்லியனாகவிருந்தது. பங்குரிமை வடிவிலான சொக்குப்படியல் 2019 முதலரைப்பகுதியில் ஒரு மிதமான தேற்றிய உட்பாய்ச்சலை மாத்திரம் பதிவுசெய்த வேளையில் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள் மீதான வெளிநாட்டு முதலீடு 2019இன் முதலரைப்பகுதியில் ஒரு தேற்றிய வெளிப்பாய்ச்சலினைப் பதிவுசெய்தது. அரசாங்கம், வைப்புக்களை ஏற்கும் கூட்டுத்தாபனங்கள், தனியார் துறை மற்றும் அரசிற்கு சொந்தமான தொழில்முயற்சிகள் 2019இன் முதலரைப்பகுதியில் வெளிநாட்டு கடன்களில் தேற்றிய மீளகொடுப்பனவுகளைப் பதிவுசெய்திருந்தன. எனினும், பண்ணாட்டு நாணய நிதியக்குறிச் சிரிவாக்கப்பட்ட நிதிய வசதிகளின் ஆஜாவது தொகுதி பெறப்பட்டமை மத்திய வங்கியின் பொறுப்புக்களை அதிகரித்துள்ளன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வெளிநின்ற வர்த்தக கொடுக்கனின் அதிகரிப்பின் காரணமாக தனியார் துறையின் வர்த்தக கொடுக்கன்கள் சிறிதளவு அதிகரித்தன. வலுவடைந்த நிதியியல் கணக்கு தாழ்ந்த நடைமுறைக்கணக்குப் பற்றாக்குறையுடன் சேர்ந்து 2019 இன் முதல் ஒன்பது மாதங்களில் சென்மதி நிலுவைகளின் முழு மொத்த நிலுவையின் விரிவடைவதற்கு துணைபுரிந்தது.
  - நிதியியல் கணக்கின் உயர்ந்த உட்பாய்ச்சல்களுடன் 2019 செத்தெம்பர் இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் அதிகரித்தன. மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2018 இறுதியில் ஐ.அ.டொலர் 6.9 பில்லியனிலிருந்து 2019 செத்தெம்பர் இறுதியில் ஐ.அ.டொலர் 7.6 பில்லியனுக்கு அதிகரித்தது. இது முக்கியமாக நாட்டிற்கான பண்ணாட்டு முறிகளின் பெறுகைகள், உள்ளாட்டு சந்தையிலிருந்து மத்திய வங்கியின் வெளிநாட்டு செலாவணி கொள்வனவு மற்றும்

## வரைபடம் 1.5



பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் ஆராவது தொகுதியின் கிடைப்பனவு போன்றவற்றின் காரணத்திலானதாகும். 2019 செத்தெம்பர் இறுதியிலிருந்து நாட்டின் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 4.6 மாத இறக்குமதிகளுக்கு நிதியிடுவதற்கு போதுமானதாகவிருந்தது. இதேவேளை, மொத்த அலுவல்சார் ஒதுக்குகளையும் வர்த்தக வங்கிகளுடைய வெளிநாட்டுச்சொத்துக்களையும் உள்ளடக்கிய மொத்த பன்னாட்டு ஒதுக்குகள் 2019 ஒக்டோபர் இறுதியில் ஐ.அ.டொலர் 11.3 பில்லியனுக்கும் அதிகரித்தது. இது 6.8 மாத இறக்குமதிகளுக்கு நிதியிடுவதற்கு போதுமானதாகவிருந்தது.

- 2018இல் கணிசமான தேயிலினைத் தொடர்ந்து 2019இன் இதுவரையில் செலாவணி வீதம் உயர் ஸ்திரத்தன்மையைக் காட்டியது. வர்த்தகப் பற்றாக்குறையின் கணிசமான சுருக்கம் மற்றும் அதிகரித்த நிதியியல் பாய்ச்சல்களினால் ஆதாரவளிக்கப்பட்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் செலாவணி வீதம் 4.6 சதவீதத்தினால் உயர்வடைந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களினை உடனடித்தும் அரசு பினையங்கள் சந்தையில் சில வெளிநாட்டு முதலீடுகள் முடிவுறுத்தப்படுவதற்குக் காரணமாகிய உலகளாவிய சந்தைகளில் காணப்பட்ட அதிகாவான நிச்சயமாக தன்மைகளைப் பிரதிபலித்து மீண்டும் ஓக்டூ இரண்டாமரைப் பகுதியிலும் செலாவணி வீதம் சில அழுத்தங்களை அனுபவித்து ரூபாவின் உயர்வின் நன்மைகள் சீலவற்றை பறக்கீடு செய்தது. எனினும், இதனைத் தொடர்ந்து உள்ளாட்டு வெளிநாட்டு செலாவணி சந்தையின் திரவத்தன்மை நிலைப்பாடுகளின் மேம்பாடுகள் செலாவணிவீத உறுதிப்பாட்டிற்கு துணைப்பார்ந்தன. அதன் விளைவாக, 2019 ஒத்தோபர் இறுதியில் ரூபா. 0.6 சதவீத பெறுமதி உயர்வினைப் பதிவுசெய்தது. இதேவேளை, சந்தை நிலைப்பாடுகள் அனுகூலமானதாகவிருந்த பொழுது ஆண்டு காலப்பகுதியில் மத்திய வங்கி வெளிநாட்டு செலாவணிக்


சந்தையிலிருந்து வெளிநாட்டு செலாவணியை கொள்வனவு செய்யக்கூடியதாகவிருந்தது. குறுக்கு நாணய செலாவணி வீத அதைவுக்களையும் பிரதிபலித்து 2019 ஒத்தோபர் இறுதிவரையில் இலங்கை ரூபா, ஸ்ரேலிங் பவுன் (1.2 சதவீதம்) மற்றும் யப்பானிய யென் (1.0 சதவீதம்) என்பவற்றிக்கெதிராக தேயிலைட்டு வேளையில் இந்திய ரூபா (3.5 சதவீதம்) மற்றும் யூரோ (3.1 சதவீதம்) என்பவற்றுக்கு எதிராக பெறுமதி உயர்வடைந்திருந்தது. முக்கிய நாணயக்களுக்கெதிராக இலங்கை ரூபாவின் பெயரளவு உயர்வினையும் குறுக்கு நாணய செலாவணி வீதங்களின் அதைவுக்களையும் பிரதிபலித்து 2019 செத்தெம்பர் இறுதிவரையான காலப்பகுதியில் 5-நாணயம் மற்றும் 24 நாணயங்களின் பெயரளவு தாக்கமுள்ள செலாவணி வீதம் மற்றும் உண்மைத்தாக்கமுள்ள செலாவணி வீதச் சுட்டெண்கள் அதிகரித்தன. இதேவேளை, 5- நாணயம் மற்றும் 24 - நாணயங்களின் உண்மைத்தாக்கமுள்ள செலாவணி வீதச் சுட்டெண்கள் முறையே 3.65 சதவீதத்தினாலும் 3.25 சதவீதத்தினாலும் அதிகரித்தன. எனினும், உண்மைத்தாக்கமுள்ள செலாவணி வீத சுட்டெண்கள் அடிப்படை ஆண்டு மட்டத்தினை விட கீழாக தொடர்ந்துமிருந்து நாட்டின் வர்த்தக போட்டித்தன்மைக்கு ஆதரவளிக்கின்றன.

## இறைத் துறை

- குறிப்பிட்ட சில அரசினர் முன்மொழிவுகளின் அழுலாக்கம் தாமதமைடைந்திருந்த போதிலும் 2019இன் இதுவரையான காலப்பகுதியில் அரசாங்கமானது இறைத்திரட்சியை பிரதான நோக்கமாகக் கொண்டு பல்வேறுபட்ட இறை வழிமுறைகளை அமல்படுத்தியிருந்தது. உந்து ஊர்திகளின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காகவும் இனிப்பான பானங்கள் மற்றும் சிகரட் என்பவற்றின் பயன்பாட்டை ஊக்கமிழக்கச் செய்வதற்காகவும் 2019இன் மாச்ச மாதத்தில் கலால் தீவைகள் மீது பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.


## வரைபடம் 1.6

## அரசினருக்கெதிரான செலவினம்



பண்ணாட்டு விலைகளில் ஏற்பட்டுச்செல்லும் மாற்றங்களுக்கு இதைந்துசெல்லும் வகையில் பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பண்டங்கள் மீதான சங்கத் தீவைகள் திருத்தப்பட்டதுடன் உள்ளாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆக்யோரைப் பாதுகாக்கும் நோக்கில் காலத்திற்குக் காலம் சிறப்புப் பண்டத் தீவைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதேவேளை, கடவுச்சீட்டு விநியோகக் கட்டணங்கள் உள்ளடங்கலாக பல்வேறுப்பட்ட பணிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட கட்டணங்கள் மற்றும் அடிவீடுகள் என்பன அதிகரிக்கப்பட்டிருந்தன. அரசிறை நிருவாக முகமைத்துவத் தகவல் முறைமை மற்றும் ஒரே கூரையின் கீழான தேசிய நிலையம் போன்ற வரி நிருவாகத்தைப் பலப்படுத்தும் நோக்கிலான வழிமுறைகள் வரி அடித்தளம் மற்றும் மேம்படுத்தப்பட்ட வரி இணங்குவிப்பு என்பவற்றின் விரிவாகக்கூடினாக அரசிறைச் சேகரிப்பை முன்னேற்றும் நோக்கில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதேவேளை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய துறைகளைப் பலப்படுத்துவதற்கு குறிப்பிட்ட சில வரி வீதத் திருத்தங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. இது இலங்கைச் சுற்றுலாத்துறை அபிவிருத்திச் சபையுடன் பதிவுசெய்யப்பட்டுள்ள உணவகங்கள் மற்றும் சுற்றுலாப் பயண தொழிற்பாட்டாளர்கள் மீதான பெறுமதிசேர் வரி வீதம் அதனது நியம வீதமான 15 சதவீதத்திலிருந்து 7 சதவீதத்திற்கான குறைப்பு மற்றும் பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்கின்றபோது அதன் மீதான வரி விலக்குதல்களை வழங்குதல் என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. சில வரி விலக்குதல்களை வழங்குதல் தொடர்பில் 2019 வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் மீதான பலவேறுப்பட்ட திருத்தங்கள் அமுல்படுத்தப்படுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மேலும், நிதி அமைச்சானது 2019இற்கான தமது மூலதனச் செலவினத்தைக் கட்டுப்படுத்தும்படி அனைத்து அமைச்சக்களுக்கும் ஆலோசனை வழங்கியிருந்ததுடன் மீண்டெழும் செலவினத்தைக் கட்டுப்படுத்துவதற்கான காத்திரமான செலவினக் கட்டுப்பாட்டு

### வரைபடம் 1.7 முக்கிய இறை நிலுவைகள்



வழிமுறைகளையும் அமுல்படுத்தியிருந்தது. அரசாங்கம் அரச தனியார் பங்குதமையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை எடுத்திருந்ததுடன் சமூக-பொருளாதார உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான வரையறைக்கப்பட்ட இறை இடைவெளியினையும் தள்ளுத்தியிருந்தது. அதேவேளை, பல முக்கிய நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் நலக் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அடையாளங்கண்டு கொள்வதற்கு தெரிவுசெய்யப்படும் முறையிலானது பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2019 பூலை 01இலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் அரச துறையின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட்டதுடன் ஒய்வுதியக் கொடுப்பனவுகள் திருத்தப்பட்டன. அதேவேளை, தனிச்சையான செயன்முறையிலுள்ளதுக் கூடும் விதமியக் கொடுப்பனவுகளின் பணி வழங்கலின் வினைத்தறினை மேம்படுத்துவதற்கும் வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மேலும், மத்திய அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டம் மீதான சுமையைக் குறைக்கும் நோக்கில் முக்கிய அரசிற்குச் சொந்தமான தொழில்முறைகளின் நிதியில் செயலாற்றத்தை முன்னேற்றுவதற்கு படிமுறைகள் எடுக்கப்பட்டிருந்தன. அதேவேளை, புதிதாக இயற்றப்பட்ட 2018ஆம் ஆண்டின் ஓயும் இலக்க தீவிர பொறுப்பு முகாமைத்துவச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் எடுக்கப்பட்டிருந்த அதேவேளை, 2019-2023 காலப்பகுதிக்கான நடுத்தர கால படுகடன் முகாமைத்துவ உபாயம் 2019இல் வெளியிடப்பட்டிருந்தது.

- இறக்குமதிகளின் மெதுவடைவு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் விளைவால் ஏற்பட்ட ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளின் மெதுவடைவு, 2019ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் அறிவுப்புச் செய்யப்பட்ட குறிப்பிட்ட சில அரசிறை முன்மொழிவுகளின் அமுலாக்கத்தில் ஏற்பட்ட தாழமத் அதேவேளை அரச செலவினத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு போன்ற சவால்களுக்கு மத்தியில் 2019இன் முதல் ஏழு மாதங்களில் இறைச்செயலாற்றும் மோசமடைந்திருந்தது. 2019இன் முதல் ஏழு மாத காலப்பகுதியில், குறைந்தளவான வரி மற்றும் வரியல்லா அரசிறைச் சேகரிப்பு என்பவற்றின் குறைவின் காரணமாக மதிப்பிடப்பட்ட மொத்த உள்ளாட்டு உற்பத்தியின் சதவீதமாக அரசிறையானது 2018இன் தொடர்பான காலப்பகுதியின் 7.5 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்திருந்தது. பெயரளவு நியதிகளில் மொத்த அரசிறை 2019இன் முதல் ஏழு மாதங்களில் ரூ.1,031.9 பில்லியனுக்கு 4.4 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது. உந்து ஊர்திகள் மற்றும் பெற்றோலிய உற்பத்திகள் மீதான கலால் தீவைகள் மற்றும் உள்ளாட்டுப் பொருட்கள் மற்றும் பணிகள் மீதான பெறுமதிசேர் வரி தொடர்பில் வரி வருமானத்தில் ஏற்பட்ட

வீழ்ச்சி என்பன அரசினாற் சேகரிப்பின் கீழ்செயலாற்றுத்திற்கு இட்டுச்சென்றிருந்தன. எனினும், பெயரளவு நியதிகளில் வருமான வரி, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி, இருக்குமதித் தீவைகள் மற்றும் துறைமுக வானுருத்திக் கட்டணம் என்பவற்றிலிருந்தான அரசினை ஆண்டு காலப்பகுதியில் அதிகரித்திருந்தன. மத்திய வங்கியின் பகளாந்தளிக்கக்கூடிய இலாபங்கள் கிடைக்கப்பெறாமை மற்றும் அரசின்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளிலிருந்தான இலாபம் மற்றும் பங்கிலாப மாற்றல்கள் என்பவற்றின் வீழ்ச்சி ஆய்வு காலப்பகுதியில் வரியல்லா அரசினாறின் வீழ்ச்சிக்குப் பங்களித்திருந்தன. மீண்டெழும் செலவினத்தின் அதிகரிப்பின் பிரதான காரணமாக மொத்தச் செலவினம் மற்றும் தேறிய கடன்வழங்கல் 2018இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவெசுய்யப்பட்ட 10.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2019இன் முதல் ஏழ மாதங்களில் மதிப்பிடப்பட்ட மொத்த உள்ளாட்டு உற்பத்தியில் 11.1 சதவீதத்திற்கு அதிகரித்திருந்தது. மீண்டெழும் செலவினமானது வட்டிக் கொடுப்பனவுகள் மற்றும் மானியங்களுடனான மாற்றல் கொடுப்பனவுகள் என்பவற்றின் அதிகரிப்பை வெளிப்படுத்தி மதிப்பிடப்பட்ட மொத்த உள்ளாட்டு உற்பத்தியின் சதவீதமாக 2018இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவெசுய்யப்பட்ட 8.4 சதவீதத்திலிருந்து இக்காலப்பகுதியில் 8.7 சதவீதத்திற்கு அதிகரித்திருந்தது. ஆய்வுக்குரிய காலப்பகுதியில், மூலதனச் செலவினம் மற்றும் தேறிய கடன்வழங்கலானது மதிப்பிடப்பட்ட மொத்த உள்ளாட்டு உற்பத்தியில் 2.4 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்திருந்தது. அதன் விளைவாக, மதிப்பிடப்பட்ட மொத்த உள்ளாட்டு உற்பத்தியின் சதவீதமாக வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை 2018இன் அதேகாலப்பகுதியின் 3.2 சதவீதத்திலிருந்து 2019இன் முதல் ஏழ மாத காலப்பகுதியில் 4.4 சதவீதத்திற்கு அதிகரித்திருந்த அதேவேளை 2018இன் தொடர்பான காலப்பகுதியில் மதிப்பிடப்பட்ட மொத்த உள்ளாட்டு உற்பத்தியின் சதவீதமாக நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை 1.0 சதவீதத்திலிருந்து 2019இன் முதல் ஏழ மாதங்களில் மதிப்பிடப்பட்ட மொத்த உள்ளாட்டு உற்பத்தியில் 2.0 சதவீதத்திற்கு அதிகரித்திருந்ததுடன் இது அரசாங்கத்தின் தொடர்ச்சியான குறைச் சேமிப்பை வெளிப்படுத்தியிருந்தது. ஆரம்ப நிலுவை 2018இன் அதே காலப்பகுதியின் மொத்த உள்ளாட்டு உற்பத்தியின் 0.3 சதவீத மிகையொன்றிலிருந்து (ரூ.47.1 பில்லியன்) ஆய்வின்குரிய காலப்பகுதியில் மதிப்பிடப்பட்ட மொத்த உள்ளாட்டு உற்பத்தியில் 0.8 சதவீதப் பற்றாக்குறையொன்றிற்கு (ரூ. 122.5 பில்லியன்) மோசமடைந்திருந்தது.

- 2019இன் முதல் ஏழு மாதங்களில் பதிவுசெய்யப்பட்ட ரூ.684.1 பில்லியன் கொண்ட ஒட்டுமொத்த வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையானது பாரியலில் உள்ளநாட்டு மூலங்களினாடாக நிதியிட்டம் செய்யப்பட்டிருந்தது.

## அட்டவணை 1.1

தித்தி	வழிமுறைகள்
2014-சன-02	கொள்கை வீத வீச்சானது துணைநில் வீதவீச்சு என மீஸப் பெயரிடப்பட்டுத் தன் மத்திய வங்கியின் மீஸ் கொள்வென வீதம் மற்றும் நேர்மாற்று மீஸ் கொள்வென வீதம் என்பன முறையே துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என மீஸப்பெயரிடப்பட்டன. துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 50 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது. 2014-பெப-1 இலிருந்து நடவடிக்கை வருகையில் துணைநில் வைப்பு வசதியானது பிள்ளையிடப்பாடு விடப்பட்டது.
2014-செத-23	திறந்த சந்தை நடவடிக்கை பங்குபற்றுநர்களால் மத்திய வங்கியின் 6.50 சதவீதத்தில் துணைநில் வைப்பு வசதிக்கான அனுமதியானது ஒரு கலன்டர் மத்தத்திற்கு உச்சப்பட்சம் மற்று துவைகளுக்கு ஒழுங்கப்படுத்தப்பட்டது. துணைநில் வைப்பு வசதியில் திறந்த சந்தை நடவடிக்கை பங்குபற்றுநர்களால் மற்று துவைகளுக்கு மேற்பட்ட ஏத்தகைய வைப்புகளும் 5.00 சதவீதம் எனும் குறைந்த வீதத்திற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2015-மாச-02	5.00 சதவீதம் எனும் சிறப்பு துணைநில் வைப்பு வசதி திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது.
2015-ஏப-15	துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் என்பன 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 6.00 சதவீதமாகவும் மற்றும் 7.50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டன.
2015-செத-03	வெளிநாட்டு செலாவனி சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் வழங்கல் நிலைமையின் அடிப்படையில் செலாவனி வீதமானது தீர்மானிக்க அனுமதிக்கப்பட்டது.
2015-திச-30	2016 சனவரி 16இல் ஆரம்பிக்கும் ஒதுக்குக் காலத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் நியதி ஒதுக்கு விகிதமானது 1.50 சதவீதப் புள்ளிகளால் 7.50 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டது.
2016-பெப-19	துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதமானது 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 6.50 சதவீதத்திற்கும் மற்றும் 8.00 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டது.
2016-பூலை-28	துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதமானது 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.00 சதவீதத்திற்கும் மற்றும் 8.50 சதவீதத்திற்கு இஞ்கு அதிகரிக்கப்பட்டன.
2017-மார்-24	துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதமானது 25 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.25 சதவீதத்திற்கும் 8.75 சதவீதத்திற்கும் அதிகரிக்கப்பட்டன.
2018-ஏப்-04	துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் 25 அடிப்படைப் புள்ளிகளால் 8.50 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது. அதன்பீடு நியதி ஒதுக்கு இடைவெளியின் அகலமானது, 150 அடிப்படைப் புள்ளிகளிலிருந்து 125 அடிப்படை புள்ளிகளுக்கு குறைக்கமடைந்தது.
2018-நவ-14	2018 நவம்பர் 16இல் ஆரம்பிக்கும் ஒதுக்குக் காலத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் நியதி ஒதுக்கு விகிதமானது 1.50 சதவீத புள்ளிகளிகளால் 6.00 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது. நியதி ஒதுக்கு விகிதக் குறைவு தாழ்வத சம்பந்தமாக ஒதுக்கு துணைநில் வைப்பு வசதி வீதம் 75 அடிப்படைப் புள்ளிகளால் 8.00 சதவீதத்திற்கும், துணைநில் கடன்வழங்கல் வீதம் 50 அடிப்படைப் புள்ளிகளால், 9.00 சதவீதத்திற்கும் அதிகரிக்கப்பட்டது. இதன்பீடு, நியதி ஒதுக்கு இடைவெளியின் அகலமானது, 125 அடிப்படைப் புள்ளிகளிலிருந்து 100 அடிப்படைப் புள்ளிகளுக்கு குறைக்கமடைந்தது.
2019-பெப்-22	2019 மாசுக் 01இல் ஆரம்பிக்கும் ஒதுக்குக் காலத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் நியதி ஒதுக்கு விகிதமானது 1.00 சதவீதப் புள்ளிகளால் 5.00 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது.
2019 மே 31	துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வீதம் என்பன 50 அடிப்படை அலகுகளால் முறையே 7.50 சதவீதம் மற்றும் 8.50 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
2019 ஒக்ட 23	துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வீதம் என்பன முறையே 50 அடிப்படை அலகுகளால் முறையே 7.00 சதவீதம் மற்றும் 8.00 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

துறப்பு: 2019 மூலம் 26 லிலார்ந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் உரிமை பெற்ற வங்கிகள் மற்றும் வங்கியில்லா நிறுவனங்கள் வைப்பீல் நடைமுறைகளின் நீடி மத்திய வங்கி வட்டி வித உச்சத்தை விட்டுக் கொண்டன. 2019 பேர்த்தும்ப் 24 லிலார்ந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் மத்திய வங்கியானது உரிமைபெற்ற வங்கிகளின் வைப்பீல் விதங்களின் மீதான அதிகச்சத்தை மீளப்பெற்ற அதேவேளை, வறங்கல் விஷங்கள் மீண்டும்கொடுக்க விருத்தத்துடன் விடக்கூடியது.

மூலம்: இலங்கை மத்திய வங்கி


இக்காலப்பகுதிக்கான தேறிய உள்ளாட்டு நிதியிடலானது 2018இன் அதேகாலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.187.6 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.571.4 பில்லியன் பெறுமதியாகவிருந்தது. தேறிய வெளிநாட்டு நிதியிடலானது 2018இன் அதேகாலப்பகுதியின் ரூ.274.1 பில்லியனுடன் ஒப்பிடுகையில் கருத்திற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் ரூ.112.7 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்திருந்தது. 2018இன் இறுதியில் ரூ.11,977.5 பில்லியனாகக் காணப்பட்ட மத்திய அரசாங்கத்தின் படுகடன் இருப்பு 2019 யூலை மாதத்தின் இறுதியில் ரூ.12,645.9 பில்லியனுக்கு ரூ.668.4 பில்லியனால் விரிவாக்கமடைந்திருந்தது. வெளிநிற்று உள்ளாட்டுப் படுகடனானது ரூ.6,453.1 பில்லியனுக்கு ரூ.435.1 பில்லியனால் அதிகரித்திருந்த அதேவேளை வெளிநாட்டுப் படுகடன் ரூ.6,192.8 பில்லியனுக்கு ரூ.233.2 பில்லியனால் அதிகரித்திருந்தது. வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையின் காரணமாக அதிகரித்த தேறிய நிதியிடலானது படுகடன் இருப்பின் அதிகரிப்பிற்கு கணிசமானாவு பங்களித்திருந்தது.

## நாணயத் துறை

- உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட குறைவான பொருளாதார வளர்ச்சிக்கு மத்தியிலும் விரைவாக குறைவடந்த தனியார் துறைக்கான கொடுகடன் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பணவிக்க எதிர்பார்ப்புகள் போன்றவற்றால் அதிகமான அளவிலான தளர்த்தப்பட்ட உலகளாவிய நாணயக்கொள்கை நிலைப்பாட்டுடன் இசைந்துசெல்லும் விதத்தில் 2019இல் மத்திய வங்கியானது தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்கு நகர்ந்தது. முக்கியமாக வெளிநாட்டுத் துறையிலிருந்து தோன்றும் அமுத்தங்களுக்கு மத்தியில் நடுநிலையானதோரு நாணயக்கொள்கை நிலைப்பாட்டினைப் பேணுகின்ற அதேவேளை 2018 செத்தெம்பர்


வரைபடம் 1.8

### தெரிந்தெடுக்கப்பட்ட சந்தை வட்டி வீதங்களின் அசைவுகள்



வரைபடம் 1.9

### தனியார் துறைக்கு வர்த்தக வங்கிகளால் வழங்கப்பட்ட கொடுகடன்



தளர்த்தப்பட்ட நாணய நிலைமைகளினுடோன் இத்தகைய அளவிடுகளிலிருந்து, சந்தை வட்டி வீதங்கள் குறிப்பாக, அரசு பிணையங்கள் மீதான விளைவுகள் மற்றும் சந்தை வைப்பு வீதங்கள் கீழ்நோக்கிய சீராக்கத்திற்குத் தொடர்ந்திருந்ததை விளைவாக்கியது. சாதகமான பண்கீக் கோற்றப்பாட்டிற்கு மத்தியில் வழங்கல் வீதங்களின் கணிசமானாலு குறைப்பினைத் தூண்டும் நோக்கத்துடன் 2019 ஒக்டோப்ரம் மத்திய வங்கி சாதகமான துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வீதம் ஆகியவற்றை 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.00 சதவீதம் மற்றும் 8.00 சதவீதமாகக் குறைத்திருந்தது. தொடர்ந்திருந்த தளர்த்தப்பட்ட நாணயக்கொள்கை நிலைப்பாடு அதேபோன்று நிதிச்செலவுகளின் குறைப்பு என்பன காணப்பட்டிருந்தும், சந்தைக் கடன்வழங்கல் வட்டி வீதங்கள் வைப்பு வட்டி வீதங்களில் அவதானிக்கப்பட்ட வீஸ்சிக்கேற்ப கீழ்நோக்கி சீராக்கப்படவில்லை. கடன்வழங்கல் வீதங்களிற்கான கொள்கை வட்டி வீதங்களின் பரிமாற்றத்தில் காணப்பட்ட முறையற்ற விடாப்பிடியான காலதாமதத்தைத் தீர்ப்பதற்கு அன்மைய கொள்கைத் தீர்மானங்களின் கடன்வழங்கல் வீதங்களிற்கான பரிமாற்றத்தின் விணைத்திற்றை மேம்படுத்துவதற்காக மத்திய வங்கியானது 2019 செத்தெம்பர் 24இல் கடன் வழங்கல் வீத தற்காலிக உச்சஸ்ல்லையை வித்தத் வேலையில் உரிமம்பெற்ற வங்கிகள் மீதான வைப்பு வீத உச்சஸ்ல்லையானது நீக்கப்பட்டிருந்தது. மத்திய வங்கியின் இத்தகைய நாணய மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகளின் விளைவாக, வழங்கல் வீதங்களில் ஒரு கணிசமானாலு குறைப்பு எதிர்பார்க்கப்படுவதுடன் கொடுக்கனுக்கான கேள்வியைப் படிப்படியாக உயர்த்தி அதன்மூலமாக பொருளாதார நடவடிக்கைகளுக்கு பங்களிப்புச் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

- மெதுவான பொருளாதார நடவடிக்கைகளுக்கு மத்தியில் தனியார் துறைக்கான கொடுக்டன் வளர்ச்சியின் தொடர்ச்சியான மெதுவடைவினால் தூண்டப்பட்டு 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் விரிந்த பணத்தின் ( $M_{2t}$ ) வளர்ச்சியானது மெதுவடைந்திருந்தது. அதன்படி,  $M_{2t}$  இன் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியானது 2018இன் இறுதியில் உள்ளவாறான 13.0 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2019 ஒக்டூ இறுதியில் 7.7 சதவீதத்திற்கு மெதுவடைந்திருந்த அதேவேளை அதனது சராசரி வளர்ச்சியானது 2018இன் 14.7 சதவீத வளர்ச்சியைன்றுடன் ஒப்பிடுகையில் 2019இன் முதல் எட்டு மாதங்களில் 9.5 சதவீதமான வளர்ச்சியில் காணப்பட்டது. வங்கித்தொழில் துறையின் தேறிய உள்ளாட்டுச் சொத்துக்களின் மெதுவான விரிவாக்கமானது 2019இன் முதல் எட்டு மாதங்களில்  $M_{2t}$  இன் வளர்ச்சிக்கு நேர்க்கணியமாகப் பங்களித்திருந்த அதேவேளை, வங்கித்தொழில் துறையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ஆண்டுக் காலப்பகுதியில் எதிர்க்கணியமாக ஆண்டுக்காண்டு

வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்திருந்தன. தேறிய உள்ளாட்டுச் சொத்துக்களுக்குள், உயர்ந்தளவான சந்தைக் கொடுக்டன் வட்டிவீதங்கள், மெதுவடைந்த பொருளாதார நடவடிக்கை, மற்றும் குறிப்பாக 2018இல் அவதானிக்கப்பட்ட பேரண்டப் பொருளாதார சமமின்மையைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மற்றும் மத்திய வங்கி என்பவற்றால் மேற்கொள்ளப்பட்ட நாணய, இறை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகள் என்பவற்றின் பிரதான காரணமாக 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் தனியார் துறைக்கான கொடுக்டன் வளர்ச்சியானது தொடர்ச்சியாக மெதுவடைந்திருந்தது. அதன்படி, தனியார் துறைக்கான கொடுக்டனின் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி 2018இன் இறுதியில் உள்ளவாறான 15.9 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுமிடத்து 2019இன் ஒக்டூ இறுதியில் 7.2 சதவீதத்திற்கு மெதுவடைந்திருந்தது. பெயரளவு நியதிகளில், தனியார் துறைக்கான கொடுக்டனானது 2018இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.449.1 பில்லியன் கொண்ட கணிசமானாலுவான அதிகரிப்புடன் ஒப்பிடுமிடத்து 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.64.7 பில்லியனால் மாத்திரமே அதிகரித்திருந்தது. அதேவேளை, வங்கித்தொழில் துறையிலிருந்து அரசாங்கத்தினால் (தேறிய) பெற்றுக்கொள்ளப்பட்ட கொடுக்டனானது அரசாங்கப் பிணையங்கள் மீதான அதிகரித்த முதலீடுகளின் ஊடான உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அதிகரித்த அரசிற்கான தேறிய கொடுக்டனின் முக்கிய காரணமாக 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் தொடர்ச்சியாக அதிகரித்திருந்தது. அதன்படி, வங்கித்தொழில் முறையின் அரசிற்கான தேறிய கொடுக்டன் 2018இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.103.4 பில்லியன் அதிரிப்புடன் ஒப்பிடுகையில் 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.235.7 பில்லியனால் அதிகரித்திருந்ததுடன் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அரசிற்கான தேறிய கொடுக்டன் 2018இன் தொடர்பான காலப்பகுதியில் ரூ.82.7 பில்லியன் அதிகரிப்புடன் ஒப்பிடுமிடத்து 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.357.5 பில்லியனால் அதிகரித்திருந்தது. தனியார் துறைக் கொடுக்டனுக்கான குறைந்தளவான கேள்வி காணப்பட்டதோரு குழலொன்றில் 2018 நவெம்பர் மற்றும் 2019 மாச்ச போன்ற இரண்டு சந்தர்ப்பங்களில் நியதி ஒதுக்கு விகிதத்தின் 2.50 சதவீதப் புள்ளிகளின் குறைப்பானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு மேலதிகமான தீர்வத்தன்மையை வழங்கியிருந்தது. இது, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அரசாங்கப் பிணையங்களுக்கான முதலீடுடன் கணிசமான அதிகரிப்பிற்கு இட்டுச்சென்றிருந்தது. மத்திய வங்கியின் வசமுள்ள திறைசேரி உண்டியல்களின் (மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்கள் நீங்கலாக)

வீழ்ச்சியின் காரணமாக மத்திய வங்கியிலிருந்தான அரசிற்கான தேற்றிய கொடுக்கானதை 2018இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.20.7 பில்லியன் அதிகரிப்பிற்கு மாறாக 2019இன் முதல் எட்டு மாதங்களில் ரூ.121.9 பில்லியன் கொண்ட கணிசமானவான வீழ்ச்சியோன்றை காட்டியிருந்தது. அரசிற்குச் சொந்தமான குறிப்பிட்ட சில முக்கிய வியாபார முயற்சிகளினால் வங்கித்தொழில் துறைக்கு மேற்கொள்ளப்பட்ட மீன்கொடுப்பனவுகளைத் தொடர்ந்து பொதுக் கூட்டுத்தாபனங்களுக்கு வழங்கப்பட்ட கொடுக்கானதை 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் வீழ்ச்சியைத்திருந்தது. அதன்படி, வங்கித்தொழில் முறைமையிலிருந்து அரசிற்குச் சொந்தமான வியாபார தொழில்முயற்சிகளால் பெற்றுக்கொள்ளப்பட்ட கொடுக்கானதை 2018இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.102.5 பில்லியன் அதிகரிப்பு மற்றும் 2018இன் ரூ.218.4 பில்லியன் அதிகரிப்பு என்பவற்றுடன் ஒப்பிடுமிடத்து 2019இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.8.5 பில்லியனால் வீழ்ச்சியைத்திருந்தது.

- மத்திய வங்கி மேம்படுத்தப்பட்ட நாணயக்கொள்கைக் கட்டமைப்பொன்றிற்குள் அதனது நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலினாடாக விரும்பப்பட்ட மட்டத்தில் பணவீக்கத்தைப் பேணுவதில் வெற்றியைத்துவிள்ள அதேவேளை, நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடலை நோக்கியதான உத்தேசிக்கப்பட்ட மாற்றமானது நடுத்தரகாலத்தில் நடு ஒன்றையிலக்க மட்டத்தில் பணவீக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக மத்திய வங்கியின் முயற்சிகளை மீன்வலியுறுத்துவதற்கும் வசதிப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது அதனாடாக நிலைத்துறிந்துக்கூடிய வளர்ச்சிப் பாதையொன்றிற்கு வழிகாட்டும். நெகிழ்ச்சித் தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பொன்றிற்கான சீரான மாற்றத்திற்குத் தேவையான பிரதான சீராக்கங்களை நிறுவனமயப்படுத்துவதில் மத்திய வங்கி கணிசமானவான முன்னேற்றத்தை மேற்கொண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுகையை முன்னேற்றல், மத்திய வங்கியின் கூயாதீந்ததன்மையைப் பலப்படுத்தல் மற்றும் நிலைத்துறிந்கும் விலை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான நாணயக்கொள்கைக் கட்டமைப்பாக நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடலின் பின்பற்றுதலை வசதிப்படுத்தல், மற்றும் நிதியில் துறைக் கண்காணிப்பைப் பலப்படுத்தல் என்பவற்றை அடைந்துகொள்ளும் நோக்கில் மத்திய வங்கி சட்டத்திற்கான தேவையான திருத்தங்கள் ஏற்கனவே வரையப்பட்டுள்ளன. மேலும், மத்திய வங்கியானது செலாவனி வீதம் அதிகரித்த வகையில் சந்தையை அடிப்படையாகக் கொண்டு காணப்படுவதற்கு அனுமதியளித்திருந்த அதேவேளை நாணயக்கொள்கை தொடர்புட்டின் அதிகரித்த வெளிப்படைத்தன்மையுடன் கொள்கைத் தீர்மானம் மற்றும் கொள்கை உருவாக்கம்

தொடர்பில் அதிகரித்த முன்னோக்கிய பார்வை மற்றும் தரவினை அடிப்படையாகக் கொண்டிருத்தல் என்பவற்றிற்கும் அனுமதியளித்திருந்தது.

## நிதியியல் துறை

- நிதியியல் துறையில் மிதமான விரிவாக்கமொன்று அவதானிக்கப்பட்டிருந்தது. மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள், உயிர்த் தூயியு தாக்குதல்களினால் ஏற்பட்ட அழுத்தங்கள், அரசியல் உறுதியின்மை அதேபோன்று கடந்த ஆண்டில் நிலவிய பேரண்டப் பொருளாதார சமநிலையற்ற நிலைமைகளை சரிசெய்தவற்காக அரசாங்கம் மற்றும் மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கை நடவடிக்கைகள் என்பன நிதியியல் நிறுவனங்களிற்கு சவாலானதொரு வர்த்தகச் சூழலை உருவாக்கியிருந்தன. 2018இன் தொடர்பான காலப்பகுதியிடன் ஓப்பிடுகையில் வங்கித் தொழிற்றையின் சொத்துத் தளம் மிதமான விரிவாக்கத்தைக் காட்டியிருந்தது. சொத்துத் தளத்தின் அதிகரிப்பானது மூலதன அதிகரிப்பின் பிரதான பங்களிப்பினால் ஏற்பட்டிருந்த அதேவேளை கொடுக்கனுக்கான குறைவடைந்த கேள்வியின் காரணமாக கடன் மற்றும் முற்பணங்கள் குறைவடைந்திருந்தன. கூற்றுலாத்துறை, நிதியியல் பணிகள் மற்றும் கட்டவாக்கத் துறை என்பவற்றுக்கு வழங்கப்பட்ட கொடுக்கானதை குறைவொன்றினைப் பதிவுசெய்திருந்த அதேவேளை ஏனைய முக்கிய துறைகளுக்கு வழங்கப்பட்ட கொடுக்கானதை அதிகரித்திருந்தது. வைப்புக்கள் வங்கித்தொழில் துறையின் முக்கிய நிதியிடல் மூலமாக தொடர்ந்தும் கணப்பட்டன. ஆனால் சொத்து வளர்ச்சியிடன் ஓப்பிடுகையில் நிதியில் நிறுவனங்களின் நிதியச் செலவைக் குறைக்கும் நோக்குடனான வைப்பு வட்டி வீதங்கள் மீதான உச்சஸ்லை விதிப்புடன் குறைந்தளவான வளர்ச்சியைற்றப் பதிவுசெய்துள்ளது. வங்கித் தொழிற்றையானது அதிகரித்த செயற்பாக் கடன்களின் காரணமாக சவால்களுக்கு முகங்கொடுத்திருந்த போதிலும் பாசல் IIIஇன் கீழான மேம்படுத்தப்பட்ட மூலதனத் தேவைப்பாடுகளுடன் இணங்கிச் சென்றிருந்ததுடன் ஏனைய காத்திரமான விகிதங்களில் திருப்திகரமான மட்டங்களை பேணியிருந்தது. உந்து ஊர்திகளின் இறக்குமதியைக் குறைப்பதற்கான கொள்கை வழிமுறைகள், மெதுவான பொருளாதார வளர்ச்சி, சலால்மிக்கதான வியாபாரச் சூழல் மற்றும் 2018 ஒக்டோபர் மாதத்தில் நிதி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட கடன் நிவாரண நிகழ்ச்சித்திட்டத்தின் கசிவுத் தாக்கங்கள் என்பவற்றிற்கு மத்தியில் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக் கம்பனிகள் என்பவற்றின் செயலாற்றும் மெதுவடைந்திருந்தது. இத்துறையின் பலவீணான செயலாற்றுமானது மெதுவடைந்த கொடுக்கன் வளர்ச்சி, வீழ்ச்சியைற்ற இலாபத்தன்மை மற்றும் அதிகரித்த செயற்பாக் கடன்கள் என்பவற்றால்

வெளிப்படுத்தப்பட்டிருந்தது. மத்திய வங்கியானது பலவீனமான நிதியில் நிலைமையை கொண்டிருந்த மீட்சிப்பூரும் கம்பனிகள் மீது தொடர்ச்சியாக நடவடிக்கைகளை எடுத்திருந்த அதேவேளை வைப்பாளர்களைப் பாதுகாப்பதற்காகவும் நிதியில் துறையின் நீண்டகால உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காகவும் பலவீனமான சில நிதிக் கம்பனிகளின் நிதி வியாபாரச் செயற்பாடுகளை மட்டுப்படுத்தியிருந்தது. காப்புறுதி, முதனிலை வணிகர்கள், நம்பிக்கைக் கூறுகள் மற்றும் பங்குத் தரகர்கள் என்பவற்றை உள்ளடக்கிய ஏனைய நிதியில் நிறுவனங்கள் துறையானது 2019இன் முதலைப் பகுதியில் கலப்பான செயலாற்றத்தைக் காட்டியிருந்தது.

- உள்ளாட்டுப் பணச் சந்தையிலான ஒட்டுமொத்த ரூபாத் திரவத்தன்மையானது ஆண்டின் முதல் ஒன்பது மாதக் காலப்பகுதியில் தளம்பல் தன்மை கொண்டதாகக் காணப்பட்டதுடன் சந்தையில் போதுமான திரவத்தன்மையைப் பேணும் வகையில் மத்திய வங்கி திறந்த சந்தை நடவடிக்கைகளை நடாத்தியிருந்தது. பற்றாக்குறையான திரவத்தன்மை மட்டங்களுடன் ஆண்டு ஆரம்பித்திருந்த அதேவேளை, மீண்டும் பற்றாக்குறை மட்டத்திற்கு திரும்புவதற்கு முன்னராக ஏப்பிறல் மாதத்தின் இறுதியிலிருந்து ஒக்கு மாதத்தின் ஆரம்பப்பகுதி வரையான காலப்பகுதியில் மிகையான மட்டத்தில் காணப்பட்டது. 2019இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் வங்கிகளுக்கிடையிலான உள்ளாட்டு செலாவணிச் சந்தையிலான வர்த்தக அளவு அதிகரித்திருந்த அதேவேளை உள்ளாட்டுச் செலாவணிச் சந்தையில் மத்திய வங்கி தேறிய கொள்வனவாராகக் காணப்பட்டது. ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அரசாங்கத்தின் பிணையங்கள் மீதான விளைவுகள் கணிசமானாவான வீழ்ச்சியான்றைப் பகிவசெய்திருந்தது. தளர்த்தப்பட்ட நாணயக்கொள்கை நிலைமை மற்றும் நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் என்பவற்றின் ஊடான வெளிநாட்டு நிதியிலின் கிடைப்பனவின் காரணமாக அரசாங்க பிணையங்கள் மீதான முதலாந்தரச் சந்தை விளைவுகள் வீழ்ச்சியடைந்திருந்தன. விளைவு வளையியின் குறுங்காலத்தில் விரைவான நகர்வுடன் இரண்டாந்தரச் சந்தையில் அரசாங்க பிணையங்கள் மீதான விளைவுகளும் இலகுபடுத்தப்பட்டிருந்தன. அதேநேரம், பலவீனமான வெளிநாட்டு வட்டி வீதங்களுடன் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பங்குச் சந்தையின் செயலாற்றமானது மந்தமான மட்டத்தில் காணப்பட்டது. அதேவேளை, தேசியக் கொடுப்பனவு முறைமையானது குறிப்பாக டிஜிட்டல் கொடுப்பனவுகள் தொடர்பில் தேசிய கொடுப்பனவு உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்காக பல்வேறுபட்ட வழிமுறைகளை அறிமுகப்படுத்தியிருந்த அதேவேளை நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியாக வசதியளித்திருந்தது.

## பன்னாட்டுப் பொருளாதாரச் சூழல்

- உலகளாவிய பொருளாதாரத்தின் ஓர் ஒத்த காலத்திலான மௌலிகைத்தலுக்கு மத்தியில் 2019 மற்றும் 2020இல்கான வளர்ச்சி ஏறிவுகளைத் தொடர்ந்து படியிறக்கியதுடன் 2019 ஒத்தோபர் உலகளாவிய பொருளாதாரத் தோற்றப்பாடு வெளியிட்டில் உலகளாவிய பொருளாதாரத்தின் நிலையற்ற நிலைப்பாடு பற்றி பன்னாட்டு நாணய நிதியம் ஈச்சிக்கிறது. 2019இன் உலகளாவிய வளர்ச்சி எறிவானது முன்னைய இறைப்படுத்தலான 3.2 சதவீதத்திலிருந்து (2019 யூலை) 3.0 சதவீதமாக படியிறக்கப்பட்டதுடன் இது நிதியில் நெருக்கடிக்குப் பின்னர் பதிவுசெய்யப்பட்ட மிகவும் மௌலிகை வளர்ச்சி வேகமாகும். உலகளாவிய வளர்ச்சி 2020இல் ஓர் மிதமான மேம்பாட்டை பதிவுசெய்யும் என எதிர்பார்த்தபோதிலும், உலகளாவிய பொருளாதாரத் தோற்றப்பாட்டின் ஏப்பிறல் வெளியிட்டில் காணப்பட்ட ஏறிவிலிருந்து 0.2 சதவீதத்தினால் கீழ்நோக்கி 3.4 சதவீதத்திற்கு திருத்தப்பட்டது. உயர்வடைந்துவரும் வர்த்தக பதற்றங்கள், புவிசார்அரசியலின் சீர்றுத்தன்மைகள், பல தோற்றும்பெற்றுவரும் சந்தைப் பொருளாதாரங்களிலுள்ள பேரண்டப்பொருளாதார அழுத்தங்கள் மற்றும் முன்னேற்றமடைந்த பொருளாதாரங்களில் வயதாகும் குடித்தொகை மற்றும் தாழ்ந்த உற்பத்தித்திற்னின் வளர்ச்சி போன்ற அமைப்பியல் இடையூருகள் என்பவை உலகளாவிய பொருளாதாரத்தின் மந்தச் செயலாற்றத்தை விளைவிக்கின்றன. இவ்வகையானதொரு சவாலான பின்னணியில், பணவீக்க அழுத்தங்களின் இல்லாமையினால் உலகப் பொருளாதாரம் ஆதரவபெற்றிருப்பதுடன் இது வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையிலான தளர்த்தப்பட்ட நாணயக்கொள்கைகளை முக்கிய மத்திய வங்கிகள் மேற்கொள்வதற்கு வழியமைத்திருந்தது. இவ்வகையானதொரு நாணயத்தூண்டல் உலக வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கு மட்டுமின்றி இது ஐக்கிய அமெரிக்கா - சீனா என்பவற்றிற்கிடையிலான வர்த்தக பதற்றங்களின் சில விளைவுகளை நடுநிலையாக்கும்.
- 2019 மற்றும் 2020இல் 1.7 சதவீதத்தால் வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படும் முன்னேற்றமடைந்த பொருளாதாரங்களின் வளர்ச்சியினை நலவடைந்த வெளிநாட்டுக் கேள்வி, வர்த்தக பதற்றங்களின் பரந்த பின்னிலைவுகள், முதலீட்டாளரின் நம்பிக்கை மற்றும் முதலீட்டை குன்றச்செய்யும் நிச்சயமற்றதன்மைகள் மற்றும் வானிலை தொடர்பான ஒழுக்குமுறைப்படுத்தல்களினால் தயாரிப்புத் துறையில் ஏற்படும் குறிப்பிடத்தக்க மௌலிகைத்தல் என்பவை எதிர்கணியமாகப் பாதிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவிற்கான வளர்ச்சி ஏறிவுகள் 2019இல் 2.4 சதவீதமாக மேல்நோக்கி திருத்தப்பட்டதுடன் (2019 ஏப்பிறல் உலகப் பொருளாதாரத் தோற்றப்பாட்டில் 2.3 சதவீதமாக காணப்பட்டதிலிருந்து) இதனைத் தொடர்ந்து 2020 இல் 2.1 சதவீத வளர்ச்சியிடுன் (2019 ஏப்பிறல் உலகப் பொருளாதாரத்

தோற்றப்பாட்டில் 1.9 சதவீதமாக காணப்பட்டதிலிருந்து) மிதமடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. அன்மைய இரண்டு ஆண்டுக்கால வரவுசெலவுத்திட்ட ஒப்பந்தத்தின் பின்பற்றல் மற்றும் பெறல் ரிசேர்வின் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டிலிருந்து கிளைக்கலிருக்கும் நன்மைகளை இந்த மேல் நோக்கிய திருத்தங்கள் பிரதிபலித்தன. வெளிநாட்டுக் கேள்வியின் மந்தமான வளர்ச்சி மற்றும் நலவடைந்த கைத்தொழில் உற்பத்தி என்பவை எதிர்கணியமான தாக்கம் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதனால் யூரோ பிரதேசத்திற்கான வளர்ச்சி 2019 மற்றும் 2020இற்கு முறையே 1.2 சதவீதம் மற்றும் 1.4 சதவீதமாக ஏறிவுசெய்யப்படுகிறது. எதிர்பார்க்கப்பட்டதைவிட நலவான வெளிநாட்டுக் கேள்வியினால் பிரான்சு மற்றும் ஜேர்மனி போன்ற முக்கிய அங்கத்துவ பொருளாதாரங்களின் வளர்ச்சி ஏறிவுகள் சிறிதனவு கீழ்நோக்கி திருத்தப்பட்டதுடன் இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற ஏனைய நாடுகளுக்கான ஏறிவுகளும் நலவான வளர்ச்சித் தோற்றப்பாடுகளை காணப்பித்தன. உலகலாவிய வளர்ச்சி உத்வேகத்திலான மெதுவடைதலுக்கு மத்தியிலும், ஐரோப்பிய பிராந்தியத்திலிருந்தான ஓர் சமூகமான வெளியேற்றும் பற்றிய எடுகோள், அதிகரித்த பொது செலவினம் தொடர்பான அன்மைக்கால அறிவித்தல் என்பவற்றினால் ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்திற்கான வளர்ச்சித் தோற்றப்பாடுகள் மாற்றுமின்றி காணப்படுமென எதிர்பார்க்கப்படுவதுடன் பொருளாதாரம் 2019 இல் 1.2 சதவீதத்தினாலும் 2020 இல் 1.4 சதவீதத்தினாலும் வளர்ச்சியடையுமென ஏறிவுசெய்யப்படுகின்றது. குறுங்காலத்தில் வெளிநாட்டுத் துறையில் காணப்படும் நலவுகளை 2019இன் முதல் அரையாண்டுப்பகுதியில் வலுவான தனியார் நுகர்வு மற்றும் பொது செலவினம் ஈடுசெய்யும் என்பதனால் யப்பானின் பொருளாதாரம் 2019இல் 0.9 சதவீதத்தாலும் அதற்குப் பின்னர் 2020 இல் 0.5 சதவீதத்தினால் வளரும் என ஏறிவுசெய்யப்படுகிறது.

- தோற்றும்பெற்றுவரும் சந்தை மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களுக்குள், தோற்றும்பெற்றுவரும் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் ஐரோப்பாவை தவிர்ந்த சகல முக்கிய பிராந்தியங்களுக்கான வளர்ச்சி ஏறிவுகள் கீழ்நோக்கி திருத்தப்பட்டமை 2019இன் வளர்ச்சி ஏறிவுகள் 3.9 சதவீதமாகவும் அதனைத் தொடர்ந்து 2020 இல் 4.6 சதவீதமாகவும் அதிகரிப்பதற்கு வழிவகுத்தது. உலகப் பொருளாதார வளர்ச்சி தோற்றும்பெற்றுவரும் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் ஆசியாவினால் முன்னெடுக்கப்பட்ட வேளையில் முக்கியமாக சீனாவின் அமைப்பியல் சார்ந்த மெதுவடைதலின் விளைவாக பிராந்தியத்தின் வளர்ச்சி மெதுவடைகின்றது. படுகடன் திரட்சியுடன் வர்த்தக பதற்றங்கள் மற்றும் மந்தமான வெளிநாட்டுக் கேள்வியின் தாக்கத்திற்கு புறம்பாக கொள்கைத்

தூண்டல் சீனப் பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் பொருளாதாரம் 2019 மற்றும் 2020இல் முறையே முன்னர் ஏறிவுசெய்யப்பட்ட 6.2 சதவீதம் மற்றும் 6.0 சதவீதத்துடன் ஒப்படுகையில் தற்போது 2019 மற்றும் 2020இல் முறையே 6.1 சதவீதமாகவும் 5.8 சதவீதமாகவும் வளர்ச்சியடையுமென ஏறிவுசெய்யப்படுகிறது. இந்தியாவின் வளர்ச்சி எறிவு முன்னைய எறிவான 7.0 சதவீதத்திலிருந்து 2019 இல் 6.1 சதவீதமாக குறிப்பிட்தத்தக்க அளவால் மெதுவடையுமென எறிவுசெய்யப்பட்டதுடன் அடுத்த ஆண்டில் அதிக வேகம் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டுக் கேள்விக்கான நலவான தோற்றப்பாட்டினால் பொருளாதாரத்தின் வளர்ச்சித் தோற்றப்பாடுகள் எதிர்கணியமாக பாதிக்கப்பட்டாலும், நாணயக் கொள்கையின் அன்மைக்கால தளர்த்தல் ஒரு காலதாமதத்துடன் பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றும்பெற்றுவரும் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் ஐரோப்பாவின் வளர்ச்சி ஏறிவுகள் மேல்நோக்கி திருத்தப்பட்டாலும், ருசியாவின் மெதுவடைதல் மற்றும் துருக்கியில் பொருளாதார நடவடிக்கையின் மாற்றமற்ற போக்கு என்பவற்றின் தாக்கத்தினால் வளர்ச்சி தொடர்ந்தும் மிதமாகக் காணப்பட்டது. பிழேசில், மெக்சிகோ, ஆர்ஜென்டினா, சிலே மற்றும் வெனுசெவௌ ஆகியவற்றின் நலவான வளர்ச்சித் தோற்றப்பாடுகளின் விளைவாக இலத்தீன் அமெரிக்காவிற்கான வளர்ச்சி எறிவுகள் 2019இல் 0.2 சதவீதமாக பாரிய அளவினால் கீழ்நோக்கித் திருத்தப்பட்டன. மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான வளர்ச்சி எறிவு மிதமான 0.9 சதவீதமாகக் காணப்பட்டாலும், 2020இல் 2.9 சதவீதமாக மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. மசகெண்ணெய் தொடர்பான பொருளாதார நடவடிக்கைகளின் தொடர்பிலான புவிசார்அரசியல் சார்ந்த நிச்சயமற்றதன்மைகளினால் சவுதி அரேபியா மற்றும் ஈரானின் குறுங்காலத் தோற்றப்பாடு பாதிப்படையலாம்.

- முன்னேற்றமடைந்த பொருளாதாரங்களில் பரந்தளவிலான அமைப்பியல் சார்ந்த விடயங்கள் முதல் சில முக்கிய தோற்றும்பெற்றுவரும் சந்தைப் பொருளாதாரங்களில் காணப்படும் மேலும் தனித்துவமான காரணிகளினால் உலக வளர்ச்சியின் நடுத்தரக்காலத் தோற்றப்பாடு வலுவற்றதாகக் காணப்படுகிறது. இடர்நேர்வுகளின் சமநிலை கீழ்நோக்கியதாக சார்ந்திருந்து பொருளாதார வளர்ச்சி தொடர்ந்தும் மந்தமாகவிருப்பதுடன் நிலையற்றதாகவிருப்பதனையும் உலக வளர்ச்சி எறிவுகள் கோட்டுக் காட்டுகின்றன. அன்மைக்கால நாணயக் கொள்கை தளர்த்தல் வழிமுறைகள் மற்றும் வர்த்தகப் பதற்றங்களின் மெதுவடைதலின் சாத்தியம் மற்றும் ஓர் ஒப்பந்தமற்ற பிறிக்சிற்றினை தவிர்ப்பது என்பவைக்கு மத்தியில், ஐக்கிய அமெரிக்கா மற்றும் சீனாவின் வளர்ச்சி மிதமடையும் என எதிர்பார்க்கப்படுவதனால் பல தோற்றும்பெற்றுவரும் சந்தைப் பொருளாதாரங்களில் திடமான

## அட்டவணை 1.2

## தெரிந்தெடுக்கப்பட்ட மத்திய வங்கிகளின் கொள்கை வட்டி

நாடு	முதன்மைக் கொள்கை வீதம்	சதவீதம்			
		2016 முறைல்	2017 முறைல்	2018 முறைல்	2019 ஒத்தொரை முறைல்
இலங்கை	துணைநில் வைப்பு வசதி வீதம் துணைநில் கடன்வழக்கல் வசதி வீதம்	7.00 8.50	7.25 8.75	8.00 9.00	7.00 8.00
தோற்றும்பெற்றுவரும் சந்தைப் பொருளாதாரங்கள்					
இந்தியா	மீன்கொள்வை வீதம்	6.25	6.00	6.50	5.15
மலேசியா	உரிவுக் கொள்கை வீதம்	3.00	3.00	3.25	3.00
தாய்லாந்து	1-நாள் இருக்க மீன்கொள்வை வீதம்	1.50	1.50	1.75	1.50
சீனா	1-உண்டு முனை கடன்வழக்கல் வீதம்	4.35	4.35	4.35	4.35
இந்தூனீசியா	7-நாள் நேர்மாற்று மீன்கொள்வை வீதம்	4.75	4.25	6.00	5.00
பிலாஸ்பன்ஸ்	உரிவு நேர்மாற்று மீன்கொள்வை வீதம்	3.00	3.00	4.75	4.00
முன்னேற்றும்கண்ட பொருளாதாரங்கள்					
ஐக்கிய அமெரிக்கா	பெரால் நிதிய வீதம்	0.50-0.75	1.25-1.50	2.25-2.50	1.50-1.75
ஐக்கிய இராச்சியம்	வங்கி வீதம்	0.25	0.50	0.75	0.75
ஐக்கிய மத்திய வீதம்	மீன்தி வீதம்	0.00	0.00	0.00	0.00
யபான்	உரிவு அமைப்பு வீதம்	-0.10	-0.10	-0.10	-0.10
கனாகா	உரிவு வீதம்	0.50	1.00	1.75	1.75
அவுஸ்த்ரேலியா காகி வீதம்		1.50	1.50	1.50	0.75
கவுன்சின்	மீன்கொள்வை வீதம்	-0.50	-0.50	-0.25	-0.25

மூலம் : தொடர்பான மத்திய வங்கிகளின் மெப்தூர்

வளர்ச்சியிலேயே மீட்சி தங்கியுள்ளது. வர்த்தக மற்றும் நிரம்பல் சங்கிலிகளில் ஏற்படும் இடையூறுகள் என்பவை முதலீடு மீதான பாதகமான விளைவுகளை அதிகரித்து உலகளாவிய நிரம்பல் சங்கிலிகளை இடம்மாற்றசெய்யும் வேளையில் உலகளாவிய நிரம்பல் சங்கிலிகளிற்கு நீண்ட காலத்திற்கு கிடைக்கக்கூடிய நன்மைகளான தொழில்நுட்பம் சார்ந்த கசிவுத்தாக்கங்கள், உற்பத்தித்திறன் மற்றும் வெளியீடு வளர்ச்சி போன்றவற்றை இல்லாமற்றசெய்யலாம். வர்த்தக பதற்றங்கள், நீடித்துச்செல்லும் இறைக் கொள்கை நிச்சயமற்றதன்மை மற்றும் நலிவடைந்துச்செல்லும் படுகடன் மாற்றங்கள் முக்கிய பொருளாதாரங்களில் ஓர் விரைவான மொதுவடைதல் போன்ற தற்கால நிச்சயமற்றதன்மையின் தொடர்ச்சியானது இடர் தொடர்பான நாடடத்தில் சீருடைக்கின்ற வீழ்ச்சிகளை ஏற்படுத்தக்கூடும். வானிலைநிலைமைகள் போன்ற புதிய மற்றும் தோற்றும்பெற்றுவரும் சவால்கள் என்பன நாடுகளுக்கிடையிலான, இனாங்கிச்செல்லும் தன்மை உணர்ப்பட்டாலும் அபிவிருத்தியடைந்து பொருளாதாரங்களுக்கிடையிலும் கூட, சமமின்மையை மோசமடைச்செய்து வளர்ச்சித் தோற்றப்பாடுகள் மீது எதிர்கணியமான தாக்கம் கொண்டிருக்கும். உற்பத்தித்திறனின் ஏறிவுசெய்யப்படும் மிதமான அதிகரிப்பினால் வயத்தையும் குடித்தொகையின் தாக்கம் என்பது இல்லாதொழிழுமென எதிர்பார்க்கப்படுவதனால் 2020-ஆம் ஆண்டில் உறுதிப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றும்பெற்றுவரும் சந்தை வீதங்களிலான மாற்றங்கள்

## அபிவிருத்தியடைந்துவரும்

நடுத்தரக்காலத் தோற்றப்பாடு 4.8 சதவீத வளர்ச்சியாக உறுதியடையுமென குறிப்பிடப்பட்டபோதிலும் பிராந்தியங்கள் மற்றும் தனிப்பட்ட பொருளாதாரங்களுக்கிடையிலே பாரிய வேறுபாடுகள் காணப்படுகிறன. தோற்றும்பெற்றுவரும் மற்றும் அபிவிருத்தியடைந்த ஆசியா 6.0 சதவீதத்தால் வளர்ச்சியடையுமென எறிவுசெய்யப்பட்டாலும், இலத்தீன் அமெரிக்கா மீட்சியடையுமென எறிவுசெய்யப்பட்டாலும் இது 3 சதவீதத்திற்கு குறைவாகவே காணப்படும். தோற்றும்பெற்றுவரும் சந்தைகளில் சீனா 2024 அளவில் 5.5 சதவீதத்திற்கு ஓர் படிப்படியான மொதுவடைதலை அனுபவிக்குமென எறிவுசெய்யப்படுவதுடன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடுத்தரக்காலப் பகுதியில் ஏற்றத்தாழ 7.3 சதவீதமாக உறுதிப்பெற்று நிலைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

- நலிவான உலகளாவிய வளர்ச்சி உத்தேவகம் மற்றும் மிதமான வலு விலைகள் என்பன அபிவிருத்தியடைந்த மற்றும் தோற்றும்பெற்றுவரும் சந்தை மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களில் பணவீக்க அழுத்தங்களை மறையச்செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப, அபிவிருத்தியடைந்த பொருளாதாரங்களில் முதன்மை நுகர்வோர் விலை பணவீக்கம் 2018இல் 2.0 சதவீதத்திலிருந்து 2019இல் 1.5இற்கு மொதுவடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன் 2020 இல் 1.8 சதவீதத்திற்கு படிப்படியாக அதிகரிக்கும். பெரும்பான்மையான தோற்றும்பெற்றுவரும் சந்தை மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களில் முதன்மைப் பணவீக்கம் வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுவதுடன் இந்த குழு சராசரியாக 4.7 சதவீத முதன்மைப் பணவீக்கத்தைப் பதிவுசெய்யும் என எறிவுசெய்யப்படுகிறது. உலகளாவிய பொருளாதாரத்திற்கான நலிவற்ற வளர்ச்சி தோற்றப்பாடு பல அபிவிருத்தியடைந்த பொருளாதாரங்களில் மைய பணவீக்கம் இலக்கியிற்குக் கீழே காணப்படுவதை விளைவித்துளதுடன் பல தோற்றும்பெற்றுவரும் சந்தை மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களில் இதுவரை காலத்தில் காணப்பட்ட சராசரிகளுக்குக் கீழே காணப்படச்செய்தது. இத்துடன், பண்ட விலைகளிலிருந்து எழும் விலை அழுத்தங்களும் மிதமாக காணப்படுகிறது. முக்கியமாக, பெருமளவில் நிரம்பல் சாாந்த குழப்பங்களினால் 2019இன் தொடக்கக் காலப்பகுதியில் ஓர் விரைவான மீட்சியை பதிவுசெய்த எண்ணெய் விலைகள் ஜூக்கிய அமெரிக்காவின் அதிகமான உற்பத்தி வளர்ச்சி மற்றும் குறைவடைந்த கேள்வியினால் தணிந்தது. எண்ணெய் விலைகள் என்பது 2018இல் காணப்பட்ட பீபாயோன்றிற்கு ஐ.அ.டொலர்கள் 68.33 இலிருந்து 2019 இல் பீபாயோன்றிற்கு ஐ.அ.டொலர்கள் 61.78இற்கு தொடர்ச்சியாக மொதுவடைந்து 2020 இல் பீபாயோன்றிற்கு ஐ.அ.டொலர்கள் 57.94ஆக மேலும் வீழ்ச்சியடையுமென பண்ணாட்டு நாணய நிதியம் எறிவுசெய்கிறது.

- ஜக்கிய அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான, வெளிநாட்டு உறவுகள் தொடர்பான சபையின் உலகளாவிய நாணயக் கொள்கை கண்காணிப்பாளின்படி பெருமளவில் மெதுவடையும் உலகளாவிய வளர்ச்சி வேகம் மற்றும் மிதமான பணவீக்கத்தினால் 2019 செத்தெழ்பார் இறுதியில் உலகளாவிய ரீதியில் நாணயக்கொள்கை நிலைப்பாடானது கடந்த பண்ணிரண்டு மாதப்பகுதியின் ஓர் இறுக்கமான நிலைப்பாட்டிலிருந்து ஓர் தளாத்தப்பட்ட நிலைப்பாட்டிற்கு எதிர்மறையான மாறியுள்ளது. 2008இந்துப் பின்னர் முதல் முறையாக 2019 யூலையில் தனது அடிப்படை பெடரல் நிதி வீதத்தைக் குறைத்தற்குப் பின்னர், செத்தெழ்பாரில் 0.25 சதவீதப் புள்ளிகளினால் குறைத்த பெடரல் றிசேர்வ் பெடரல், றிசேர்வ் வீதத்திற்கான இலக்கு வீச்சினை ஒத்தோபாரில் 0.25 சதவீதப் புள்ளிகளால் 1.50-1.75 சதவீதத்திற்குக் குறைத்ததுவலுவான தொழிற்படைச் சந்தை நிலைமைகளுடன் ஐக்கிய அமெரிக்காவில் மிதமான வளர்ச்சி இருந்தபோதிலும், பொருளாதார தோற்றுப்பாடு தொடர்பான உலகளாவிய அபிவிருத்திகள் மற்றும் தாழ்வான பணவீக்க அழுத்தங்களின் தாக்கத்தை கருதி வீதங்கள் குறைக்கப்பட்டன. ஐக்கிய அமெரிக்கா மற்றும் சீனாவிற்கிடையிலான வர்த்தகப் பேர் மேலும் தீவிரமடைதல், உலகளாவிய வளர்ச்சிக்கான தோற்றுப்பாட்டின் நலிவடைதல் மற்றும் பிழேக்கீட் தொடர்பான சாத்தியமான காலவரையறை மற்றும் அதன் தன்மை தொடர்பான நிச்சயமற்றந்தன்மையால் என்பவற்றிற்கு மத்தியில் இங்கிலாந்து வங்கியின் நாணயக் கொள்கை மாற்றமடையாமல் வட்டி வீதங்கள் 0.75 சதவீதத்தில் பேணப்பட்டன. ஜீரோப்பிய ஒன்றியத்திலிருந்தான வெளியேற்றும் எவ்விதத்தில் அமையுமென்பது தொடர்பிலான அதிகரித்த நிச்சயமற்ற தன்மைகள் என்பது எதிர்வரும் ஆண்டுகளில் பல வேறுபட்ட பாதைகள் இருப்பதனை சமிக்கஞ்செய்வதுடன் இதற்கான நாணயக் கொள்கையின் பதிலிறுத்தல் தன்மியக்கமாக அமையாது என்றும் எந்தவொரு நிசையிலும் மையலொன்று இங்கிலாந்து வங்கி மீஸ்வலியுறுத்தியது. குறைவான கொள்கை வீதங்களின் தளர்ச்சியான தாக்கத்திற்கு வலுவூட்டுவதற்காக ஜீரோப்பிய மத்திய வங்கி தனது கொள்கை வீதங்களை 10 அடிப்படைப் புள்ளிகளினால் -0.50 சதவீதத்திற்கு குறைத்து தனது சொத்துக் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை மீதாத்தொடங்கியது. நாட்டின் வலுவற்ற பொருளாதார மிட்சியில் எதிர்கணியமான தாக்கம் கொள்க்கடிய வெளிநாட்டு இடர்கள் அதிகரிப்பதற்கான சாத்தியம் தொடர்பில் யப்பான் வங்கி கரிசனைகொண்டுள்ளதுடன் 2019 இன் எஞ்சிய மாதங்களில் நாணயக் கொள்கையை மேலும் தளர்த்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
- பொருளாதார நடவடிக்கைகளை தூண்டும் முயற்சியாக முன்னேற்றமடைந்த பொருளாதாரங்களின் மத்திய வங்கிகளின் முன்னெடுப்பை பின்பற்றி தோற்றும்பெற்றவரும் சந்தைப் பொருளாதாரங்களின் மத்திய வங்கிகளும் தளர்த்தப்பட்ட

நாணயக் கொள்கைகளை மேற்கொண்டன. ஆசியாவிலுள்ள தோற்றும்பெற்றவரும் சந்தைப் பொருளாதாரங்களுக்குள், மிதமான பணவீக்கத்திற்கு மத்தியில் ஓர் செறிவான பொருளாதார மெதுவடைதல் தொடர்பான கரிசனைகள் தொடர்ந்து காணப்பட்டனால் இந்திய ரிசேர்வ் வங்கி ஒட்டுமொத்தமாக 135 அடிப்படைப் புள்ளிகள் கொண்ட தொடர்ச்சியான ஐந்து வட்டி வீதக் குறைப்புக்களை 2019இன் முதல் பத்து மாதங்களில் மேற்கொண்டது. நலிவான உலகளாவிய வளர்ச்சிக்கு மத்தியில் ஓர் மெதுவடையும் பொருளாதாரத்தை தூண்டும் முயற்சியில் ஆண்டின் முதல் 10 மாத காலப்பகுதியில் பிலிப்பைன்ஸ் மத்திய வங்கி தனது அடிப்படை வட்டி வீதத்தை முன்று முறையாக 4.00 சதவீதத்திற்கு குறைத்ததுடன் ஒதுக்குத் தேவைப்பாட்டு விகிதங்களையும் குறைத்தது. நலிவடையும் ஏற்றுமதிச் செயலாற்றுத்திலிருந்து விளைந்த வளர்ச்சியில் ஏற்பட்ட எதிர்பாரத மெதுவடைதலினால் 2016 யூலைக்குப் பின்னர் முதல் முறையாக 2019 மேயில் பாங் நிகாரா மலேசியா தனது ஓரிரவு கொள்கை வீதத்தை 0.25 சதவீதப் புள்ளிகளினால் 3.00 சதவீதத்திற்கு குறைத்தது. சராசரிக்குக் குறைவான ஏற்றுமதி செயலாற்றுத்திலிருந்து விளைந்த வளர்ச்சியில் ஏற்பட்ட எதிர்பாரத மெதுவடைதலினால் 2016 யூலைக்குப் பின்னர் முதல் முறையாக 2019 மேயில் பாங் நிகாரா மலேசியா தனது ஓரிரவு கொள்கை வீதத்தை 0.25 சதவீதப் புள்ளிகளினால் 5.00 சதவீதத்திற்கு குறைவான ஏற்றுமதி செயலாற்றும் என்பது பாங் இந்தோனேசியாவுக்கும் ஓர் முக்கிய கரிசனைக்குரிய விடயமாக இருந்ததுடன் 2019 யூலை முதல் தொடர்ச்சியாக நான்கு மாதங்களில் வட்டி வீதங்களை 5.00 சதவீதத்திற்கு குறைத்து தனது பொருளாதாரத்திற்கு தூண்டுதலளிக்க முயற்சித்தது. ஐக்கிய அமெரிக்கா - சீனா வர்த்தகப் போரின் பின்னனியில் கடன்பேற்ற தொடர்பான செலவுகளை குறைக்கும் நோக்குடன் சீனாவின் மக்கள் வங்கி தனது புதிய ஒராண்டு அடிப்படை கடன் வழங்கல் வீதமான, கடன் முதன்மை வீதத்தினை 2019இன் இதுவரையான காலத்தில் இரண்டு தடவைகளில் 4.20 சதவீதத்திற்கு குறைத்தது. தளம் பலான உள்ளாட்டு மற்றும் வெளிநாட்டுக் கேள்வியிலிருந்து எழும் தாழ்ந்த வளர்ச்சிச் செயலாற்றுத்துடன் போராடுவதனால் மேலும் தளர்த்தல் எதிர்பார்க்கப்படுகிறது. தளர்த்தப்பட்ட நாணயக்கொள்கைகள் கொண்ட மெதுவான போக்கிற்கு எதிராக, அதிகரித்த பணவீக்க அழுத்தங்கள் மற்றும் பொதுப் பயன்பாடுகளின் விலைகளின் அதிகரிப்புகளினால் ஏற்பட்ட குறுங்கால தாக்கங்களை குறிப்பிட்டு பாக்கித்தானின் மத்திய வங்கி அதனது முக்கிய கொள்கை வீதத்தை 13.25 சதவீதத்திற்கு உயர்த்தியது. பாகிஸ்தானின் மத்திய வங்கி 2018இந்துப் பின்னரான காலத்தில் ஒன்பது வீத அதிகரிப்புக்களை மேற்கொண்டு திரண்ட அடிப்படையில் அதனது அடிப்படை வட்டி வீதத்தை 750 அடிப்படைப் புள்ளிகளினால் அதிகரித்திருந்தது.

#### எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள்

- உயிர்த்த நூயிறுத் தாக்குதல்கள் சுற்றுலாத் துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய துணைத்துறைகளை

பாதித்திருந்த போதிலும் இத்தகைய எதிர்க்கணியத் தாக்கங்கள் குறுகிய காலத்திற்கு மாத்திரமே காணப்படுமென எதிர்பார்க்கப்படுவதுடன் நடுத்தரகாலத்தில் பொருளாதாரம் அதனது வளர்ச்சி உத்வேகத்தினை மீண்டும் பெற்றுக்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகின்றது. உயிர்த்த நூயிறு தாக்குதல்களின் தாக்கங்களினால் பாதிக்கப்பட்ட இலங்கைப் பொருளாதாரமானது 2018 மற்றும் 2017 காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 3.2 சதவீதம் மற்றும் 3.4 சதவீதமானது மிதமான பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து 2019இல் 3.0 சதவீதத்திற்கு வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் வளர்ச்சிச் செயலாற்றும் அன்மைக் காலங்களில் மெதுவடைந்திருப்பினும் எவ்விதமான தாமதங்களுமின்றி பரந்த அடிப்படையிலானதும் ஒருங்கிணைந்ததுமான கொள்கை நடவடிக்கைகளின் அமுலாக்கலின் ஊடாகப் பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. தொன்மையான நிலக் கொள்கைகள், இறுக்கமான ஊழியச் சட்டம் போன்ற ஊழியச் சந்தைப் பிரச்சினைகள் மற்றும் ஊழியச் சந்தையில் காணப்படும் தேர்ச்சிகளின் பொருத்தப்பாடுன்மை மற்றும் நிதியில் கிடைப்பனவின் போதுமானதற்கு தன்மை, குறைந்தளவான ஏற்றுமதிப் பன்முகப்படுத்தல் அதேபோன்று வியாபாரம் நடாத்தலின் அதிகரித்த செலவினம் என்பன விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான தடைகளாக இனக்காணப்பட்டுள்ளன. ஆகையால், எவ்விதமான தாமதங்களுமின்றி நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய திட்டமொன்றினாடாக அரசாங்கத்தின் கொள்கைக் கூற்றுக்களில் எடுத்துரைக்கப்பட்டுள்ள வளர்ச்சியை தூண்டக்கூடிய கொள்கைகளை அமுலாக்கவேண்டியது இன்றியமையாததாகும். அதேவேளை, இறைத்திரட்சி, நெகிழிச்சித் தன்மை வாய்ந்த பணவீகக் இலக்கிடல் மற்றும் நெகிழிச்சித்தன்மை வாய்ந்த செலாவனி வீதம் போன்ற பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டை உருவாக்கும் ஞோக்கிலான கொள்கைகள் உள்ளாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதுடன் இது அதிகரித்த முதலீடிற்கு ஊக்கமளிக்கும். மேலும், குறிப்பாக வீதி வலையமைப்பு, தொலைத்தொடர்புடல் வலையமைப்பு மற்றும் துறைமுகம் மற்றும் விமான நிலையம் போன்றவற்றுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுடன் தொடர்புடைய அரசாங்கத்தின் தொடர்ச்சியான முன்னெடுப்புக்கள் உற்பத்திச் செயன்முறைக்கு பொருளாதாரத்தில் கிடைக்கக்கூடிய அனைத்து வளர்களினதும் உச்சப் பயன்பாட்டை பெற்றுக்கொள்வதற்கான மேடையொன்றை வழங்குவதனுடாக உயர்ந்தளவான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கின்ற அதேவேளை உற்பத்தித்திறன் வளர்ச்சியையும் தூண்டக்கூடும். உண்மை வட்டி வீதங்களின் எதிர்பார்க்கப்பட்ட வீஷ்சியுடன் உற்பத்தி இயலாவு விரிவாக்கத்துடன் இணைந்த வகையில் மொத்தக் கேள்வியானது வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கின்றதுடன்

ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியையும் தூண்டும். அதேவேளை, அரசாங்கம் ஏனைய நாடுகளுடன் வர்த்தக இடைத்தொடர்புகளைப் பலப்படுத்துவதற்கு ஏற்கனவே படிமுறைகளை எடுத்திருந்தபோதிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீட்சியடையச் செய்வதற்கு இத்தகைய முயற்சிகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதற்கு மேலதிகமாக, இயற்கை அன்றதங்களின் தாக்கத்தினை தணித்தல் மற்றும் முகாமை செய்தல் அதேபோன்று காலநிலை மாற்றத்தின் காரணமாக அடிக்கடி ஏற்படக்கூடிய அன்றதங்களுக்கு ஏற்றவகையில் காத்திரமான வழிமுறைகளை எடுக்க வேண்டியது நாட்டின் தாக்குபடிக்கும் தன்மையை கட்டியெழுப்புவதற்கு முக்கியமானதாகும். அதேவேளை, உயர்ந்தளவான வளர்ச்சி உத்வேகத்தை நிலைப்படுத்துவதற்கு அதிகாரத்துவ முறையின் விணைத்திறனின்மை மற்றும் குறைந்தளவான வலுப்பாதுகாப்புப் போன்ற பொருளாதாரத்தில் காணப்படும் ஏனைய கட்டமைப்புசார் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியதும் இன்றியமையாததாகும்.

- இலங்கையின் வெளிநாட்டுத்துறை 2019 மற்றும் நடுத்தரக் காலப்பகுதியில் மேலும் பலப்படுத்தப்படுமென ஏற்வுசெய்யப்பட்டுள்ளது. இங்குமதிகளின் தொடர்ச்சியான சுருக்கம் மற்றும் ஏற்றுமதிகளிலான நிலையான வளர்ச்சி என்பவற்றுடன் வர்த்தகப் பற்றாக்குறை 2019இல் சுருக்கமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. வர்த்தகப் பங்காளர்களுடனான வர்த்தக உறவுகளின் பலப்படுத்தல்கள், சாதகமான வெளிநாட்டு வர்த்தக கொள்கைகள் என்பவற்றுடன் இணைந்ததான பலமான நிறுவன ரீதியான ஆதரவு மற்றும் அதிகப் போட்டித்தன்மை வாய்ந்த செலாவனி வீதம் என்பவற்றின் காரணமாக வணிகப் பண்டங்களின் ஏற்றுமதிகள் மேல்நோக்கிய உத்வேகமொன்றைப் பேணுமென எதிர்பார்க்கப்படுகின்றது. முக்கிய பொருளாதாரங்களுக்கிடையிலான அதிகரித்துச் செல்லும் வர்த்தகப் பதற்றங்கள் இலங்கையின் வர்த்தகச் செயலாற்றுத்தின் மீது வர்த்தக திசைதிருப்பல் சிறிதளவாயினும் ஞேர்க்கணிய தாக்கத்தைக் கொண்டிருக்கக்கூடும். எனினும், உலக வர்த்தகம் மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சி என்பவற்றின் சாததியமான மெதுவடைவானது இலங்கையின் ஏற்றுமதி வருவாய் மீது எதிர்க்கணியமான கசிவுத் தாக்கங்களைக் கொண்டிருக்கக்கூடும். ஏற்றுமதிகளின் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி மற்றும் வர்த்தகத் தாராளமயமாக்கம் என்பவற்றின் காரணமாக இடைநிலைப் பண்டங்களின் அதிகரிப்பின் பிரதான காரணமாக இங்குமதிகள் நடுத்தர காலப்பகுதியில் படிப்படியாக உயர்வடையுமென எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, நடுத்தர காலப்பகுதியில் பொருளாதார நடவடிக்கைகளின் படிப்படியான அதிகரிப்புடன் முதலீட்டுப் பண்டங்களின் இங்குமதியும் உயர்வடையும். மொத்த உள்ளாட்டு

உற்பத்தியின் சதவீதமாக வர்த்தகப் பற்றாக்குறையானது நடுத்தர காலப்பகுதியில் பழப்படியாக வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சுற்றுலாத்துறைக் கைத்தொழிலின் எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் உயர்வான மீட்சி மற்றும் தகவல் தொழில்நுட்பம், வெளியிலிருந்தான வியாபாரப் பணிகளைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் போக்குவரத்துப் பணிகள் போன்ற துறைகளிலிருந்தான நிலையான உட்பாய்ச்சல்கள் என்பவற்றின் ஆதாரவினால் நடுத்தர காலப்பகுதியில் பணிகள் கணக்கிலான மிகையானது விரைவாக முன்னேற்றமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 2019 மற்றும் அதற்கு அப்பாலான காலப்பகுதியில் முதலாந்தர வருமானச் கணக்கின் பற்றாக்குறையானது அதிகரித்துச் செல்லும் வெளிநாட்டுப் படுகெடுகள் இருப்பு மற்றும் உயர்ந்தாவான பங்கிலாபக் கொடுப்பனவுகள் என்பவற்றின் காரணமாக ஏற்படக்கூடிய அதிகரித்த வட்டிக் கொடுப்பனவுகளுடன் விரிவாக்கமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, தேர்ச்சியற்ற வகைகளின் கீழான குடிப்பெயர்வின் வீழ்ச்சி, உள்ளாட்டு ஊழியச் சந்தையில் உயர்வடைந்த வாய்ப்புகள் மற்றும் பாரம்பரியமான சில குடிப்பெயர்வு இடங்களின் சாதகமற்ற அபிவிருத்திகள் என்பவற்றின் காரணமாக நடுத்தரக் காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் மிதமான மட்டத்தில் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்படி, 2019இல் முன்னேற்றமடையுமென எதிர்பார்க்கப்படுகின்ற நடைமுறைக் கணக்கு பற்றாக்குறையானது நடுத்தரக் காலத்தில் நிலைத்து நிற்கும் மட்டத்தில் காணப்படும். சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கானது அரசாங்கம் மற்றும் தனியார் துறைக்கான தொடர்ச்சியான உட்பாய்ச்சலுடன் நடுத்தரகாலப்பகுதியில் முன்னேற்றமடையுமென எவ்வு செய்யப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் அரசியல் உறுதியற்றதன்மை என்பவற்றைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் மனோபாவம், 2019இல் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மெதுவடைவொன்றிற்கு இட்டுச் சென்றமைக்கு மத்தியில் கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை கைத்தொழில் வளயம் மற்றும் அரசாங்கத்தின் அரசு தனியார் பங்குடைமை முயற்சிகளின் கீழான எதிர்பார்க்கப்பட்ட உட்பாய்ச்சல்கள் காரணமாக நடுத்தர காலத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மீளைழச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை மற்றும் அரசாங்கப் பிணையங்கள் சந்தை என்பவற்றுக்கான தேறிய வெளிநாட்டு முதலீடுகளும் உலகளாவிய நிதியியல் சந்தைகளின் குறைவடைந்த விளைவுகளின் ஆதாரவினால் நடுத்தர காலத்தில் முன்னேற்றமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு மேலாக, 2020 யூன் வரைக்கான பண்ணாட்டு நான்ய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதியில் வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் விரிவாக்கம் முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்கு உதவும். எனினும், நடுத்தர காலத்தில் உயர்ந்தாவான படுகெடு பணிக்கொடுப்பனவுகளானது

நாட்டிற்கான பண்ணாட்டு முறிகள், கூட்டுக் கடன்கள் மற்றும் வெளிநாட்டு வர்த்தகக் கடன்கள் போன்ற குறிப்பாக சலுகையற்ற ஏற்பாட்டு வடிவங்களில் கணிசமானவான வெளிநாட்டு நிதியீட்டல்கள் தேவைப்படுகின்றன. இப்பின்னைக்கு எதிராக, நடுத்தர காலத்தில் மத்திய வங்கியானது வெளிநாட்டு ஒதுக்குகளை ஆரோக்கியமானதொரு மட்டத்தில் பேணுமென எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, நெகிழ்ச்சித்தன்மையாய்வாக்கும் நெகிழ்ச்சித்தன்மை வைப்பதற்காகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் இருப்பதற்கு அனுமதித்துள்ளது.

• இறைத்துறையானது 2019 காலப்பகுதியில் பல்வேறுபட்ட சவால்களை அனுபவித்திருந்திருப்பினும் அரசிறையை அதிகரித்தல், செலவினங்களை கட்டுப்படுத்தல் மற்றும் படுகெடன் முகாமைத்துவத்தை முன்னேற்றல் போன்று தொடர்பில் வழிமுறைகளை அமுலாக்குதலினாடாக இறைத்திரட்சி நிகழ்ச்சித்திட்டமானது அதனது எதிர்பார்க்கப்பட்ட பாதையை ஞோக்கி மீன்திரும்பலையடையுமென எதிர்பார்க்கப்படுவதுடன் அதனாடாக நடுத்தர காலத்தில் இறைத்துறையின் ஒட்டுமொத்த பலத்தை அதிகரிக்கும். புதிதாக இயற்றப்பட்ட 2018இல் ஆண்டின் புதிய உண்ணாட்டரசிறைச் சட்டமானது அரசிறையின் அதிகரிப்பொன்றிற்கு இட்டுசென்ற அதேவேளை, வரி அடித்தளத்தை விரிவாக்கல், வரி இணங்குவிப்பை முன்னேற்றல் என்பவற்றிற்கான தேவையான சீராக்கங்களின் நேர்காலத்துடனான அமுலாக்கம் மற்றும் தற்போது காணப்படுகின்ற சட்டங்களுக்கான தேவையான சர்திருத்தங்களினாடாக வரி நிருவாகத்தை மேம்படுத்துதல் மற்றும் அதனுடன் இணைந்து அரசிறைக் கசிவுகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளின் அறிமுகம் என்பன நடுத்தர காலத்தில் அரசிறையை மொத்த உள்ளாட்டு உற்பத்தியில் ஏற்றதாழ 16 சதவீதத்திற்கு மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்கா, மீண்டெழும் செலவினத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் நல நிகழ்ச்சித்திட்டங்களை நன்கு இலக்கிடுவதற்கான படிமுறைகளின் விளைத்திறனான அமுலாக்கம் மற்றும் இதனுடன் இணைந்ததான நிதியியல் பலத்தை முன்னேற்றும் ஞோக்கில் குறிப்பாக பொதுப் பயன்பாடுகளுக்காக செலவினைப் பிரதிபலிக்கக்கூடிய விலையிடல் குத்திரங்களின் வடிவில் அரசிற்குச் சொந்தமான வியாபார தொழில்முயற்சிகளின் அவசியமான கட்டுமைப்புச் சீராக்கங்கள் முன்னோக்கிச் செல்கையில் அரசாங்கத்தின் நிதியிடல் மீதான சமையை குறைக்கும். இத்தகைய வழிமுறைகள் அரசாங்கத்தின் செலவினத்தைக் குறிப்பிட்டாலிற்கு குறைக்குமென எதிர்பார்க்கின்ற அதேவேளை, 2019இல் இறுதி மற்றும் 2020 காலப்பகுதியில் இடம்பெறவேன்ற தேர்தல்கள் மற்றும் 2020 மற்றும் 2021இல் பட்டியலிடப்பட்ட அரசு துறை

சம்பளங்களின் மேல்நோக்கிய சீராக்கம் அரசாங்கத்தின் இறைத்திரட்சி முயற்சிகளை சவாலானதாக்கக்கூடும். மேலும், இறைத்திரட்சியை சரியான பாதையில் பேணும் நோக்கில் முன்னுரிமையளிக்கப்பட்ட மூலதனைச் செலவினம் நடுத்தர காலத்தில் பொருளாதார விரிவாக்கத்தில் மெதுவடைவை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக அரசாங்கத்தின் வரையறுக்கப்பட்ட இறை இடைவெளியை கருத்திற்கொண்டு நாட்டின் உட்கட்டமைப்பு தேவைப்பாடுகளை அடைந்து கொள்வதற்கு அரச தனியார் பங்குதமையை மேம்படுத்துவதற்கான தேவைப்பாட்டை அடையாளப்படுத்துகின்றது. அதேநேரம், இலங்கைக்கான குறித்துறைக்கப்பட்ட கட்டுப்பாடன் இறை விதிகளை வரைவிலக்கணப்படுத்துவதற்கு வழிமுறைகள் எடுக்கப்பட்டிருக்கின்றதுடன் இதற்கு அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல்களை வழங்கியுள்ளது. 2003இலும் ஆண்டிற்கான 3இலும் இலக்க இறை முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்திற்கான திருத்தமொன்றாக இத்தகைய கட்டுப்படுத்தப்பட்ட இறை விதிகளின் உள்ளடக்கமானது முன்னோக்கிச் செல்லகையில் அதிகரித்த இறை ஒழுக்கத்தை நிச்சயப்படுத்தும். இத்தகைய வழிமுறைகளின் ஆதரவினால் வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையானது அதனால் தற்போதைய மட்டங்களிலிருந்து நடுத்தரகாலத்தில் குறைந்தளவான மற்றும் நிலைத்துறிற்கும் மட்டத்திற்கு வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மிக முக்கியமாக, எதிர்பார்க்கப்பட்ட வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை பாதையை நோக்கி யப்பிப்பதற்கும் அதனை அடைந்து கொள்வதற்கும் ஆரம்ப மீதி மற்றும் நடைமுறைக் கணக்கு என்பவற்றில் பாரியளவானதும் நிலைத்துறிற்கக் கூடியதுமான மிகைநிலையொன்று தேவைப்படுகின்றது. நடுத்தர கால படுகடன் முகாமைத்துவ தந்திரோபாயம் மற்றும் தீவிர பொறுப்பு முகாமைத்துவ நடவடிக்கைகள் என்பவற்றின் விணைத்திற்னான பின்பற்றவுடன் இறைத்திரட்சி செயன்முறையைத் தொடருதலானது அரசாங்கப் படுகடன் நடுத்தர காலத்தில் நிலைத்துறிற்கும் மட்டமொன்றிற்கு வீழ்ச்சியடையுமென நிச்சயப்படுத்தும்.

- நெகிழ்ச்சித் தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடலை நோக்கியதான வெற்றிகரமான மாற்றத்திற்குத் தேவையான நிபந்தனைகளை நிறுவனப்படுத்துதல் தொடர்பில் கடந்த சில வருடங்களாக மத்திய வங்கி கணிசமானவான முன்னேற்றத்தை அடைந்திருந்த அதேவேளை, முன்னோக்கி செல்லுகையில் விலை உறுதிப்பாட்டினை அடைந்து கொள்வதில் இந்த அடைவுகளை நிலைப்பிரச் செய்வதில் கவனம் செலுத்தப்படும். இச்செயன்முறையின் ஒரு இணைந்த பகுதியாக ஏனைய முக்கிய பங்குதாரர்களின் ஆலோசனையுடன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுகையை முன்னேற்றல், மத்திய வங்கியின் சுயாதீந் தன்மையை பலப்படுத்துதல் மற்றும் நிலையான விலை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கான நாணயக்கொள்கை கட்டமைப்பாக நெகிழ்ச்சித் தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடலின்

பின்பற்றுதலை வசதிப்படுத்தல் மற்றும் நிதியியல் துறையின் மேற்பார்வையை பலப்படுத்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டு புதிய மத்திய வங்கிச் சட்டத்தினை உருவாக்குதற்கான வரைவினை ஆரம்பித்திருந்தது. வரைவு செய்யப்பட்ட மத்திய வங்கிச் சட்டத்திற்கான ஒப்புதலானது அமைச்சர்களின் அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளதுடன் குறுகிய காலத்திற்குள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நெகிழ்ச்சித் தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடலின் வெற்றிகரமான பின்பற்றலுக்கு இறை ஒழுக்கங்கள் முக்கியமானதொரு மைல்கல்லாக காணப்படுவதுடன் இறைநாணயக் கொள்கையின் விணைத்திற்னான ஒருங்கிணைப்பானது முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களில் பிரதானமானதொரு கவனமாகக் காணப்படுவதனால் இறைத்திரட்சி தொடர்பான அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பானது இன்றியமையாததாகும். முன்னோக்கிய பார்வையிலான நாணயக் கொள்கை வழிமுறைகளுடன் இணைந்ததான இத்தகைய அபிவிருத்திகள் நடுத்தர காலத்தில் பணவீக்கமானது விரும்பப்பட்ட நடு ஒற்றை இலக்க மட்டங்களில் பேணப்படுவதனை உறுதிப்படுத்தும்.

- மத்திய வங்கியால் பின்பற்றப்பட்ட அண்மைக்கால நாணய மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகள் குறைந்தளவான சந்தைக் கடன்வழங்கல் வீதங்களினாடாக தனியார் துறையினான் கொடுக்கனுக்கான கேள்வியை மேம்படுத்துமென எதிர்பார்க்கப்படுவது, அதனுடாக உயர்ந்தளவான வளர்ச்சிப் பாதையை நோக்கியதான பாய்ச்சலொன்றுக் கூடுதலாகும். 2018இன் இறுதி மற்றும் 2019இல் பின்பற்றப்பட்ட பல்வெறுப்பட்ட நாணயக் கொள்கை வழிமுறைகளை தொடர்ந்ததான சந்தைக் கொடுக்டன் வீதங்களில் ஏற்பட்ட மெதுவான சீராக்கமானது மத்திய வங்கியின் ஒழுங்குபடுத்தல் வழிமுறைகளின் பொருத்தப்பாட்டை உத்தரவாதப்படுத்தியிருந்தன. அதன்படி, நிதியில் துறையில் நிதியங்களுக்கான செலவைக் குறைப்பதற்கான குறைந்தளவானதொரு காலப்பகுதிக்கு வைப்பு வீதங்கள் மீது உச்சஸ்லைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மெதுவான கொடுக்டன் விரிவாக்கத்தினாடாக வெளிப்படுத்தப்பட்ட வைப்பு வீதங்கள் மீதான உச்சஸ்லை அழுலாக்கலைத் தொடர்ந்தான சந்தை கடன்வழங்கல் வீதங்களின் மந்தமான பதிலிருப்பானது மத்திய வங்கி கடன்வழங்கல் மீது உச்சஸ்லை வடிவத்தில் தலையிட்டினை மேற்கொள்வதற்கு தேவைப்படுத்தியிருந்தது. கடன்வழங்கல் மீதான உச்சஸ்லையின் தற்காலிக அழுலாக்கமானது குறிப்பாக கடன்வழங்கல் வீதங்களிலும் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வட்டிவீத கட்டமைப்பிலும் வீழ்ச்சியோன்றைக் கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகின்றதுடன் இதனால் கொடுக்கனுக்கான கேள்வியை தாண்டுவதுடன் பரந்தளவான பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும்.

மேலும், தற்போதைய தேர்தல் சமூஹசிகள் நிறைவு பெற்றதுடனான அரசியல் கோளத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்றதன்மை தொடர்பான படிப்படியான மறைவுடனான குறைந்தளவான வட்டி வீதமானது வியாபாரம் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கான சாதகமான சூழலொன்றை வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்படி, பொருளாதார நடவடிக்கைகளின் படிப்படியான மீட்சியுடன் குறைந்தளவான பணவீக்கம் மற்றும் குறைந்தளவான வட்டி வீதம் என்ற சூழலில் கடன் பெறுகையாளர்களின் மீன்செலுத்தும் இயலாவானது முன்னேற்றுமடைவதன் காரணமாக செயற்பாக் கடன்களிலும் வீழ்ச்சியொன்று காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சந்தை வட்டி வீதங்களின் அத்தகைய கீழ்நோக்கிய சீராக்கமானது நெகிழ்ச்சித் தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள எதிர்பார்க்கப்பட்ட நடு ஒற்றை இலக்க பணவீக்க மட்டங்களுடன் இணக்கமாகக் காணப்படும்.

- காத்திரமான மற்றும் தொலைதார கட்டமைப்பு சீராக்கங்களுடன் தனியார் துறையினால் தூண்டப்பட்ட வளர்ச்சியை வசதிப்படுத்துதலானது பொருளாதாரத்தின் வளர்ச்சி உத்வேகத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு இன்றியமையாததாகும். உற்பத்திக் காரணிகளுடன்

தொடர்புடைய கட்டமைப்புப் பிரச்சினைகள், கொள்கை ஒத்திசைவற்றத்தன்மை மற்றும் ஆர்வலர்களுக்கிடையோன போதுமானதற்கு ஒருங்கிணைப்பு அதேபோன்று மோசமான வியாபாரச் குழ்நிலையின் காரணமாக ஏற்பட்ட குறைந்தளவான முதலீட்டாளர் நம்பிக்கை என்பன நாட்டின் அன்றைக்காலத்தில் ஏற்பட்ட மெதுவான பொருளாதார செயலாற்றத்திற்கு பங்களித்திருந்தன. ஆகையால், நாட்டிற்கு நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் நாட்டின் பேரினப் பொருளாதார அடிப்படைகளை முன்னேற்றும் ஞாக்கிலான கட்டமைப்புச் சீராக்கங்களை வேண்டிந்தின்று அதேவேளை, உள்ளட்டு மற்றும் உலகளாவிய சிக்கல்களுக்கு எதிராகப் பொருளாதாரத்தின் தாக்குப்பிடிக்கும் தன்மையை பலப்படுத்த வேண்டியுள்ளது. எவ்விதமான தாமதங்களுமின்றி ஞேர்காலத்துடன் அமுல்படுத்தப்படும் அத்தகைய கொள்கைகள் முதலீட்டாளர் குழல், உற்பத்தித்திறன், ஏற்றுமதிகள் மற்றும் பொருளாதாரத்தின் முதலீடுகள் என்பவற்றை மேம்படுத்துவதற்கு முக்கியமானதாவதுடன் தற்போது அவதானிக்கப்பட்ட சாத்தியமான வளர்ச்சிப் பாதைக்குக் கீழான மட்டத்திலிருந்து உயர்ந்தளவான வளர்ச்சிப் போக்கிற்கு பொருளாதாரத்தை உந்தப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.